

ஶ

ஸ்ரீவிவேஷாராதாயத்சி.

புவநாசநகர்த்துஸ்ரீ

ஒம்மாழ்வர்ர ஸி ஷி ராஜ

மன்மதுரகவிகள் அருளிச்செய்த
வீணி நுண்சிறுத்தாம்பு

மூலமும்.

ஏத்துப் பெறியவாக்கான்பிள்ளை யருளிச்செய்த
-வெளுவெளுநமும்,

பிடின்னா ராருளிச்செய்த
அருமபத புதிவழகும்.

இலை

சித்திரகூடம - கந்தாடை

சிருதிவங்கட்டாசநியரால்
பார்சோக்கப்பட்டு

ஒன் - முஷ்பூர்த்தியாகங்கால

தாது

கலாந்தாகாங்க்கட்டாது
பதிப்பிக்கப்பட்டன.

மாதிவருஷம் புதிவழகு
சென்னப்பட்டு
stered
நகநாகாங்க்கட்டாது

W.Y. SWAMINATHA IYER LIBRARY
41 T. NAGAR MADRAS - 600 090

MAHAMAHOPADHYAYA
DR. U.V. SWAMINATHA IYER LIBRARY



ஸ்ரீ விதோசா நாஜாயதங்கி.



மயாரகவியாழ்வார் திருவடிகளேசரணம்.

—

கண்ணரி நுண்சிறுத்தாம்பு.
அரும்பதவிளக்கம்.

—

திருமதுராயாச பூதிவாஷங்களான திவு பூவங்களை வூராவூரானம் செம்தருஞ்சிற பரமகாருணிகரான டெரியவாச்சான்பிள்ளை தம்முடைய பரமஞ்சபையாலே *வேதத் துக்கோ மென்னுமதுபோ துள்ளதுக்கெல்லாஞ் சுருக்காலை திருப்பல்லாண்டுக்கும், *மத்திமாம் பதம்போல தீர்த்தமதுரகவி செய்கலைக்கும், சூதீயவாழாயாச பூதிவாஷங்களான மற்றமுன்ன திவுபூவங்களுக்குமுன்ன தாதையுங்களை யமிந்து எவ்விரு முஜ்ஜிவிக்க வேண்டுமென்று திருவுள்ளாம பற்றி, அதில் சிறுசிறுவாயாசத்தோ பூதிவாஷக மானாணிதுண் சிறுத்தாம்பின் பொருளை யமிவிக்கக் கோலி,

ஸ்ரீ சிதைாசிராஜயதங்கு

புர பி வ १८.

“ தெருமாண்புவிடியாவெல்லாம் ” என்கிற படிடே வெள்ளாறுாலி ஸகல புருஷாயுஷ்களையும் யாரா காரம் விபிக்கிற வெல்லாறுாவெல்லாலே நின்றூர்க் கீழிகள் ; அதாகிறது - வெல்லாவப் பூஷீண தீவு நாலே சேதனருடைய ஶாணாநுக்லமாக வெள்ளாறுாலி கூட்டுரு புருஷாயுஷ்களையும், பரம புருஷாயுஷ் வகுணமான மோக்ஷத்தையு முபதெசிக்கை

வதூவெலக்ஷணத்தையும் பூதிபாடு வெலக்ஷணத்தையும் அருளிச்செய்யவே, புவநுவெலக்ஷணத்தையும் சுயங்களை மானாயாலே பூயமம் வதூவெலக்ஷணத்தையும் அருளிச்செப்பிறர் (தெருமாண்புாலி - இருட்டா ரொருவராவி ரு ஸ்ரீமாரகவிகள்) என்னுமளவும். (இலி) இதுால் வார்தாகளில் பூதிபாடு வைலக்ஷணமென்று கண்டுகொள்வது. அதில் வதூவெலக்ஷண விழியுமாக கீழிக்குஞ்ஜமாழவார் கஞ்கு முள்ளதெடு வாசிகை யுபமாதிக்கிறார் (தெருமாண்புாலி) “ துமியாதாவெலூ ஶண்பு, வதூதாசிவாலவி, வதூதாவெல்பு பார்த்தாவெலூ பூதாபூது வெலூது பூதுவெலூதொவுதூ ” தாவுதியாவெல்லாம். என்றீறேஹாஷுமி இதையுட்கொண்டு (யாயிகாரம் விபிக்கிற) என்றது. கீழ் வாசுவிவரணம் (தாகிறதித்தூாலி) இப்புதியுதிசித்தார் என்னோவென, கீழிகளிற்றமீயான பூதிபாது : ஹம..

“பூாஜாவதும்ஹூந்தாழி” என்று தொடங்கி, “வூாஹாவுஷந்தாவலிநாங்ஹூதாழி” என்று கேவலாகு மாநுஸ்தா எங்களே ஜூஹாழி விசேஷங்களுக்கு ஸாயனமாக வுபதெசித்து, ..பொந்தாசிரீதங்ஹூநங்ஹாதாவதெஞ்காரிஞ்சாழி” என்று - கைவறஞ்சிழிட்டுக்கு ஆத்துப்பாதியை யுபதெசித்து, ..வெங்காஞ்சி ந வூஷா^ஏ வூஷா யாயிதொ’யாமிதொஹியை | தெஷாஞ்சா^ஏ ராஶங்ஹூநங் யம்புஷபஶாஞ்சிலூநாயம்” என்று நிது) ஸத்துஸர்க்கு ஹஹவத்தாழியை யுபதெசித்தானிறே முநிபராசரஹவான. இநத சிஷ்டிகளிற காட்டில் ஆழ் வார்களுக்கு நெவோசியுண்டு. எங்களேயென்னில; வெங்காத்தாத்தாழுமாய் உத்தம புருஷாயுதமான ஹாது ராதியிலே சிஷ்டராய், பிறர்க் குபதெசிக்கு மிட்ட திலும சாஸ வீசிமான வைஹாழிகளையும் தாநா ஜூமாக வுபதெசிக்கு மவர்களிறே. இவ்விலக்கங்களை புருஷாயுதத்தினுடைய காலெடியான ததிய சேஷ வூததளவிலே வரட்புகுரவின்றூர் முநிமயாரகவிகள்.

ருனே சொன்னுளென்று காட்டுகிறார்(பூாஜாவதுசித்தாழி) பூாஜாவதாழி - பூாஜாபதித்தினம்; வூாதாழி - வூாதாலோ கம். “குடிநிலூம்” “ஆங்டக்குலம்” எங்கிற பாட்டுக்களை, ஆம் “ஒருநாயகம்”, முதலான சிலுமைத்திகளையும் நோக்கி வரசியை யுபபாதிக்கிறார் (வேங்காத்தாழுமித்தாழி) ஆழ்வார் நீலு மிவருக்குநட்டாவ தன்னேற்றங்காட்டுகிறார் (இவ்விலக்கங்களைத்தாழி) தடிம சேஷத்துளவிலே—தாநாதியாழி

இவர்க்கிவ்வேற்றம் வந்தபடி யெங்கனே யென னில்; ஆழ்வார், *பொய்க்கின்ற ஞானந்துடங்கி, “அ வாவற்று வீடுபெற்ற” என்னுமளவும் சொல்ல வநு ஹவிததவிடத்தில் ஆழ்வார்தமக்கு புருஷாயுத கா வெழியாக வசிமதமான ததியசேஷத்வத்தைப்பற்று கிறூர். “ஆஹாரு” ராவிபரிஹூஷீஹ்தமான வயாடுமே ஸாக்ஷிகருக்கு பரிஹராஹஸுஷி” என்னுமிடம் மஹா ஹாரத ஸாரமான ஸ்ரீஸஹஸுநாநா யஸுாத்திலே சொல்லிற்றிரே; ஸ்ரீஶ்வர் பக்கவிலே ஸகலாயுதங களையும் குறைவறக்கேட்ட யசீபுதுஷு, “இவர், தம க்குதூஶுமாக வீகரித்த தத்துவிதங்களே நமக்கு தூஶுஷு” என்று நினைத்து, “கொயலைவூவடுயித்தா ணாஜை வத்துவாதோதி தி” என்று கேட்க, “வெந்திதே வைவடுயித்தாணா ஸபதோயிகதோதி தி” என்று தன் னுடைய ருஷிபரிஹூஷீஹ்தமான வயாடுத்தை யுபதே சிததானிரே; திருபுராதுவியானா பூ மாண பூ ரா வைஷுத்தாலேயோ “எம்பெருமானே யாரு யனீ

(ஆழ்வார்தமக்கு) முழுச்சொல்லு. (ததியசேஷசுத்தை) என்றவனாக்கம், மயாரகவிகள் என்று கூட்டிக்கொள்வது. ஆழ்வார்க்காலிமதமானால் இவர்க்கத்தைப் பற்றவேண்டுமோ வென்ன (குஹதூஶுஷி) ஸ்ரீஸஹஸுநாமா யூரயத்திலே சொன்னபூராமேதன்ன ; (ஸ்ரீஶ்வரிஹஸுஷி) “ஆஹா ருஷிபரிஹூஷீஹ்தமான அம்மேதரிஹஸுஷு” என்றுமதுக்கு வம்வாழமாக வோராதூஶு மருவிக்கெப்பிளூ. (திருப்புவி லியா ரிதாஷி) சிருபாதுவியரிஹஸுரபுஷ்ரீஷு. ~~~~~

யன் என்று நீங்கள் பற்றிற்று” என்ன, “அதுவொன் ருமன்று, எம்பெரூ மானூர் காடிச்சால் மூலையில் தெவதையை யாஸ்ருயித்தூராகில், அதுவே யெங்க ஞக்கு மாஸுயணீய வஸ்துவாகக் கடவது” என்றால்; அந்தநூயத்தாலே ஆழ்வார், தமக்கும் தஞ்ச மாக நினைத்திருக்கும் தழியசேஷங்குத்தையே யிவரும் தமக்கு புருஷாஷ்டமாக வயாவலி கிருர்.

இத்தான் ரீமாயண புருஷர்களில் ஸ்ரீஸ்ரதா ஆழ்வான் பக்கவிலே அனுஸ்தானசேஷமாகக் காண ப்பட்டது. எங்கனேயென்னில்; “வெஷாபவயூஹ ணாயாஷ்மாக பூவூத்தமான ஸ்ரீராமாயணத்தில், ரா மாயணபுருஷர்கள், நால்வரும் யதீஸ்வராப நாயாஷ்மாக வவதரிக்கையாலே, நால்வரும் நாலயாஷ்ததை

மூலை-ஈகான்யாதிக்கு; அவ்விடத்துக்கு வெவதை - ருத்ரன். அவனை யிப்படிசொனனது பேர்சொல்லவும் அஸ்து மாகை பாலே. உக்தத்தை பூசூதோபயோகி யாக்குகிறோ (அந்த நூயத்தாலே யிதூநி.)

கீழ் பூமாண முவத்தாலும் ஜதிஷூ முவத்தாலும் வி ஶித்த வருத்தில் அனுஸ்தானமுங் காட்டுகிறோ (இதுதானி சூநி) அனுஸ்தானசேஷம் என்றது - வாஸுலீஷி; இத்தால் செய்துறைதென்றபடி. ஸ்ரதா ஆழ்வானதூரா அபாத்தியமானபடி; பெய்த்தென்ன; (வெஷாபவயூஹ தை சூநி) வசியங்கும்பொதுமாய்து எல்லறு. மவதரிக்கையாலே ஸ்ரீஸ்ரதா ஆழ்வானது மூபாதேயமென்ற கருத்து. சீத-

யனுவீத்துக்காட்டினர்கள். “கத்தாகாரயிதாவவஸி” என்கிறபடியே அனுவீப்பிக்கைக்காக, “இருவன் சொல்லிற்றை யொருவன் செய்யக்கடவன்” என்கிற முறை வேறுகவழிந்து கிடக்கையாலே பிதூவஷந பரிபால நாலிகளாலே ஸாமாநு) யசீத்தை யனு வீத்தார் பெருமாள்; “விதூவஷந நிரெஷாக,” “கஷதூவவநாக” “ஸாந்தீவவநாக” என்றிரே யிவரனுவீனம். “நிருபாயிக சேவியைக் குறித்து சேஷை-அதன் கிழித்தரித்துத் தானுள்ளுக்கடவன்” என்கிற விசேஷயசீத்தை யனுவீத்தாரினையபெரு மாள்; “காரா-ஷிதாரீநா-வாடி,” “கஹங்வவ-தூரி ஷாரி” “வஹா-த-ா” உதூரி; “ாஜுஞ்சுதவர கூடய இஹங்வெலை வஹாநாடி; பூதிஜாதா ஶிரெத வீர தா-ஹ-அவம வீரமோகஹாக” என்கிறபடியே நி

கா-ஸீ-வன, பூ-ஹ-ஃ - வா-தீ-கி-; கா-ரா-ஹ-ய-த - ஹ-ஷி-வி தான். மற்றைருவர்படியுமன்றிக்கே, ஶ்ரீ-ஸா-க்ரா-ஹா-ம்-வாள் படியை அனுவீக்கைக்கு நியாமகமென்னென்கிற சங்கை யிலே, இதுவே பரமயக்மென்று அருளிச்செய்யத் திருவள் எம்பற்றி, தாரதீங் காட்டுகைக்காக பூ-யோஜன கயன கொவெந பெருமாள் ஹ-கா-சிப்பித்த அம்சமின்னதன்கிறு (கத்தாவிதூரி.) முறை-மர்யாதை. அனுவீத்தா ரொங்கை க்கு ஹ-மாணங்கள் (வித-ங-வ-வ-தூரி.) ராமாநாஜ் வி ராமத்தை வஹாநமாகக் காட்டுகிறோ (கிரா-ப-ய-தே- தூரி.) இனையபெருமாள் ஹ-த-கியைக்கொட்டும் ஹ-ஷ்ரீ-ஹ-
தூரி.

வெஷ்வித்தழைமசய்கையன்றிக்கே, “சேஷியுகந்த வழைமயே சேஷலுதனுக்கு கதவுரை” என்னு மிடத்தை யனுவித்தார் “ஸ்ரீ ஹரதாழ்வான். தன் செல்லாமையைப் பாராதே சேஷியுடைய ஹருட யத்தைப் பார்த்து, .. சூராஹோஹ ரயங்ஹருடி” என்று ஸ்ரீ தியோடே மீண்டானிடே. [ஸாஜீது வாகேஷ்யா] .. ராக்ஷயசீட்ன வெிலந்” என்கிற படியே; உம்முடைய ரக்ஷணம்பண்ணுகை யன்றிக் கே உம்முடைய ராஜீத்தையும் ரக்ஷிக்கக்கடவேன். எனக்கு தாஷயுரை ஹருபமானுலுமும்மாலென்னை மீறவொன்னுதுகானும். [சஹங்வெலவஸாஹா] கடலுக்குக் கரை சேஷமா யிருக்கச் செய்தேயும் கரையை யதிகரிமிக்க மாட்டாதிடே கடல்; அப்படியே “நீர்பெரியீர்” என்னு உம்மாலென்னை விஞ்ச தாழுவானுடைய வனுஷானத்துக்கு வைலக்ஷணங்காட்டு தாஷ, இனையபெருமாள் படிக்கு பூமாணங்காட்டுகிறு; (ராஜீது தூஷி) பூதீக ஶுறுஹண்டுவகமாக வாவுரைம் (ராஜீது தூஷி) வகாரத்தை அனுதலஸமுச்சயமாக்கி அய்கம் (வாகேஷ்யா) .. தவாஜீது வாகேஷ்யா” என்கையாலே ஸாஷ்கங்தோன்றுகையால் சேஷ ஹுதனுன் நீ யென்னை ரக்ஷிக்கையாவ தென்னென்கிற ஶாங்கையிலே, ரக்ஷையம்- என்கிற வினா ஆவாசுக காருகர ஸுவகங்க சிமந்துவத்து ரே யாக்கி யருளிச்செய்கிறு; (எனக்கிதூஷி) மீறவொன்னுது— அதிகரிமிக்க வொன்னுது. ரக்ஷியாதே பேரே வென்றாத, இதுக்கு உபபத்திப்பறமான ஹாதுவாத்துக்கு

வொன்னுதுகானும். [பூதிஜாநாசி] நானிப்படி பூதியெஜி பண்ணுகிறேன்[தெவீர] ஒருகோழை முன்னேயோநான் பூதியெஜி பண்ணிற்று; பூதி யெஜி பண்ணினால் அத்தைத்தலைக்கட்டித் தாவல்ல ஆண்பிள்ளைத் தனமுடைய வும்முடைய முன்னேயன்றே. [காஹ-அவழி] இப்படிச்செய்திலே ஞகில், உம்முடைய சங்கியில் வத்சுக்கப் பெறுதொழி கையு மன்றிக்கே உம்முடைய ராஜீத்திலும் வத்சுக்கப் பெறுதவனுகிறேன். [வீரலோகஹாஸ்] உம்மை முடிகுடி யனுவிக்கப் பாரித்து அது பெறுதே ஹாவம் (கடலுக்கிடூாலி வாகு அயமும்.) ராம என்னதே, “வீர” என்றதற்கு பூதிஜாநிவாஹணம்பன்னவில்லையோ வென்கிற சங்கா பரிஹாரபரமாக தாடூ மருளிசசெய்கிறார் (ஒருகோழை இடூாலி வாகு அயத்தாலே) கோழை—சுவதரா. இப்படி சக்ரவத்சீயும் பூதியெஜி பண்ணவில்லையோ வென்கிற சங்கைக்கு உத்தரமாக தாதூ மருளிசசெய்கிறார் (இப்படியிடூாலி வாகு அயத்தாலே) இதில் தொவெநுகாஹம் வழி’ என்றுகூட்டி அஸ்தாக்கடவனென்று பொருளாக்கி, இதுக்குதாதூ மும் (இப்படிச்செய்திலேனிடூாலி) வர்த்திக்கப்பெறுதவனுகிறேன் என்கையாலே-அஸ்தாவு ஞகிறேனென ரகருத்து. (வீரலோகஹா நவெயழி) என்று கூட்டி, வீரபாத்தை சக்ரவத்சீய பரமாக ஹாவம் (உம்மை இடூாலி) யதீர் “வீரலோக ஹாக்மா ஹாவம்” என்று ஒருஹாமாய், பூதி யெஜி யைப்பன்னவிச், செய்யுத அராயன். கோகமடையாக நடைவேல்லேவென்று சாதாரணமாக்கியாலே, ஹாஜும் சொய்

போன வகுவதிடீடு புக்கலோகம்புகுகிறேன், என்கிற படியே நிபூஷித்தடிமைசெய்கை யன்றியே, “சேஷியுகந்தவடிமை செய்யக்கீட்டவன்” என்னு மித்தையனுவித்தார் ஸ்ரீஸ்ரதாழ்வான்; தன் செல்லாமையைப் பார்த்து, சேஷியி னுடைய வாடரத்தைப் பார்த்து, “குரூ-ரொஹராயங்ஹூ-ஷ்டி” என்று வீதி யோடே மீண்டானிரே; இப்படி யிருக்கிற விவரையல்ல தீரியாதே யிருக்கையாலே, ஹவவெஷ்டிகூகாலெஷ்டியான தீய சேஷைக்கெதை யனுவித்தான் ஸ்ரீஸ்ரதாழ்வான்; ஶஹ தாஸாதாலகாம தூதெந

யாவிடில் அவன் லோகத்தையடைந்து தேவர் ஸங்கியியிலும் ராஜ்ஞத்திலுமிராதே போகக்கடவே னென்ற சபாம் புண்ணுகிறதாக தாக ரூ மருளிச்செய்கிறார் (இப்படி யிதூாதிவாக்ஞயத்தாலே) புக்கலோகம்—புக்கடவலோகம். “ஏவெவ்வெஞ்காக்ஞானீடு” என்ற விளையபெருமானுக்கு வீர வூமீமதுதீடு ஶூமாகையாலே, வூதிகெஷ பண்ணின வயத்தைப்பண்ணுவிடில் வீரவாழ்த்தையடையாதவனுக்கடவே னென்ற சபாமிலர் வூதிகெஷ க்குச்சேராது; ஆகையாலே, அராயன்புக்க லோகமென்று வூவுானஞ் செய்தாலான்று கண்டுகொள்வது. இது சேஷியுக்கந்த வழிமையென்கைக்கு ஸஞ்சகமென்னன் (தன்செல்லாமையிதூாதி.) தனசெல்லாமை—ராமவிரோதம் வழியாகவும், உக்தைத் தேவு காக்கிக்கொண்டு ஸ்ரீஸ்ரதாழ்வான் படியைக்காட்டுகிறது. (இப்படி பிதூாதி) உதையை உரமாணம் (நாம் கெ

தூநவீலிருந்து வரும்போதே தீவிரமாக விடப்படுகிறது. [மஹதா] என்கிறவதானால் நிமிடத்தில் சத்தாலே போகிறவிடத்தில் தனக்கொரு பூர்யோ ஜன முண்டாயாதல, இங்கே மாதாக்களைக் கேள்வி கொள்ளுகிறீர்கள், அவனையொழிய ஜீவிக்க மாட்டாத படியாலே போன்று வென்கை. [இாதாமகாஷ்டி] யு யாஜித்தமைத்ததவனை யாகையாலேபோக்கி வுடை ஶருதையு மவனுக்கு ; இவனுக்கவ வுடை ஶருதையுப் போன்றுவென்கை. [ஹாதெதந] ஹக்ரவர்த்தியும் து ஞசி, பெருமானும் ராஜஸுத்தப் புகட்டுப் போய், இளையபெருமானும், “தொடர்ந்து அடிமைசெய்ய தூஷி) இந்த ரோகாயசுவண்டாஷி (மஹதாவன்கிற என்ற தொடங்கி, எம்பெருமானு ராமுனிசசெய்தார்) என்னுமளவும். வாத்தமான நிழைசத்தாலே யிவருடைய உமனாக வரும் மேகமாகத் தோன்றுகையாலே, ஸ்ரீஸ்ரதாஷாம்வான் உமனத்துக்கு விளம்ப நிழுத்தி தோன்றுகையால் விளம்ப ஹேதுக்களை வூவதிசுப்பிததுக கொண்டு, தங்கிழுத்தியை யுபபாதித்து உமன ஹேதுவையும் சொல்லுகிறோ (மஹதாவன்கிற இதூஷி) குலம்—ஷாஷ்மம்; யுமாஜிதகுலம் என்னுதே, “மாதுலகுலம்” என்றதுக்கு தாதூஷி மருளிசசெய்கிறோ (யுமாஜித்திதூஷி) அவனை - ஹரதாழ்வான். “ஹாஷி ஹாவனை” என்கிற யாதுவையுட்கொண்டு ஹரதபக்தாதூஷி (ஹக்ரவதிசுய மிதூஷி.) துஞ்சி—சுத்த. ‘ராஜைத்ததப் புகட்டுப்போய்’ என்று, (துஞ்சி) என்றவனந்தரம் சொல்லுகையாலேபீருஷாதாழ்வான் பூஸரஷத்தாசிதாவி”என்று

வேணும்” என்றுபோய், சதுராஷாழ்வானும் “நின்னையல்லதறியேன்” என்றிருக்கும் உசையிலும் ராஜூத்தை ஹரிக்கக்கடவு ளென்றுமிற்று ஸ்ரீவலிஷி ஹமான் திருநாமம் சாற்றிற்று; “ஹரத இதி ராஜூஹு) ஹரணை” என்றுனிறே சதாநீகன். [தா]இருவரும் ராஜபுதூர்களாய் நகூத்துவிலைஷமு முண்டானால் பிரித்து முஹு-தட்டுப்போகை பூராதோயிருக்க அவன்போனதுவே முஹு-தட்டமாகப் போனு னென்கை. . ஹரதா” என்றதிலே அயுத்வலிசமன்றே

கொண்டு மீஞ்சுவரோவென்னும் நகையாலே ஸ்ரீவிதூஸ்மூடுத்தளவுஞ்செல்ல, பெருமாள் ராஜூத்தை யிவன்மேலே புகட்டுப்போன தட்போதென்று கருத்து. நின்னை என்றது— ஸ்ரீஹரதாழ்வானே. திருகாலகுனுகையாலே யிப்படி திருநாமஞ்சாற்றினுனென்று கருதது. இப்படித் தாமருளிச்செய்த தற்கு ஸம்வாங்க காட்டுகிறோ (ஹரத இதூஷி) பூர்காராதோனே வருகிறகாலவெஷங்கையைபரிஹரித்துக்கொண்டு ஶஸ்யங்கம் (இருவரும் இதூஷி) பாரதஞ்சூத்தாலே போனுனென்றபடி. “பொதையீஜாதஹாஶாத:” ..ஹாபௌஜாதஹாவளவிதீ” என்றவசனங்களை யுட்கொண்டு (நகூத்துவேஷமு என்றது) இப்பாரதஞ்சூது ..ஹாதா”என்கிறவிடத் திற்றுனே சொல்லலாமே என்று சங்கித்து, ஶஹாவளிவகுதூராயத்தாலே பரிஹரிக்கிறோ (ஹாததூஷி) அங்கு கீதாஷி ஷுத்தியும் இங்கு அஹங்கார ஷிஷுத்தியுமாகச் சொல் துகைக்குக் கருத்து - முந்துற அஹங்கார ஷிஷுத்தி சொல் தத்தாராய்மான மமதா நிவுத்தி அயுத்வலிசமாகையாலே,

“தார்” என்ற தென்னென்னில்; அங்கு - மமதானி. வூத்தியைச் சொல்லிற்று; இங்கு - அதுக்காஸுய மான அஹார நிவூத்தியைச் சொல்லுகிறது; ஆகையாலே புனருத்திசோடிமில்லை; சேஷ்கூவிரோயியிறே யிரண்டும். [கநவய்] அவயமில்லாதது இவனுக்கேயிறே. அவமாவது-உடைஶுவிரோயியிறே. இவ்விடத்தில் அவமாவது-ராமஷகி. இத்தைப்பாப மென்னப்போமோ வென்னில்; பாபத்தில் புணரும் நன்றாயிருக்க மோக்குவிரோயியாகையாலே புணரும், ..காஶா ஹவரோகினி வியநுய்வாபழ்” என்று பாபசலுவாவழுமாயிற்றிறே; ஆகையாலே, ஹரதானுவூத்தியாகிற வுடைஶுவிரோயியாகில் ராமவளந்த

‘தா’ என்றதற்கு ஸ்ரூயோஜனம் விசியாதென்று கண்டு சொன்னது. மமதானிவூத்திசொன்னாற்போதாதோ, அஹங்கார நிவூத்திசொல்லவேண்டுமோவென்ன அருளிச்செய்கிறார் (செஷ்கூதூாதி.) வகூமானததைத்திருவள்ளம்பற்றி அதி எசுத்தையருளிச்செய்துகொண்டு விசிராகிறார் (அவயமில்லாத தித்தாதி.) அவயராயுச மருளிச்செய்கிறார் (அவமாவதித்தாதி) அஹங்காரமமகார நிவூத்தி சொன்னபோதே பாபரா ஹிதூம் விசிமன்றே, படாத் சொல்லவேண்டுமோ வென்னவருளிச்செய்கிறார் (இவ்விடத்திலித்தாதி) ராமஷகி உடைஶு மென்னலாயிருக்க, உடைஶுவிரோயியாக்கிச் சொல்லப்போமோவென்கிற சங்கையை அனுவறித்து ஸ்ரூயாதா காடுவத பரிசூரிக்கிறார் (இத்தையித்தாதி வாகூத்தாலே.)

ஏத்தில் கால்தாழுமதுவும் பொவேளா மித்தனையிரே; “ராசீவூரூபாஸி” என்று ராமாதுவூத்திக்கு இடைச்சவராகச் சொல்லிற்றிரே; ஹரதாநு வீரத் திக்கு இடைச்சவரோன்னு மிடஞ்சொல்ல வேண்டாவிரே. [ஸதூவூர்] பிள்ளைகளுடைய ஸங்கிவே சங்களைப்பார்த்துத் திருநாமம்சாற்றுகிற ஸ்ரீவெங்கிஷ் மஹான் பெருமாளை, கண்டாரா அழகாலே துவக்க வல்லராகத் தோற்றுகையாலே “ராமன்” என்றும், இனையபெருமானுக்கு கைக்கூட்டுமேநிருப்பகமாகத் தோற்றுகையாலே “கூத்தனன்” என்றும் திருநாமஞ்சாற்றினாலே, இவருடைய ஸங்கிவேஶத்தைக்காணவே ஸதூக்கள் மண்ணுண்ணும்படி யிருக்கையாலே “ஸதூவூர்” என்கிறதிருநாமஞ்சர்த்தினுன். [நிதுஸதூவூர்] வாஹூ ஸதூக்களையன்றிக்கே ஆணாஸதூக்களான இந்தியங்களைஜயித்திருக்குமென்கை. அவவிந்திய ஜயத்தினெல்லை எவ்வளவென்னில்; ..பொலவாஷ்டுவி விதாவஹாரின்டு.” என்கிற ராமஸளாட்டுத்திலும், துவக்குண்ணு தொவளாட்டுத்தில் கால்தாழ்கையே (ராமஹக்தி) இது ஹரதாநுவூத்திக்கு விரோபியென்னுமிடத்தைகிம்புநர் தூயத்தாலே ஸாயிக்கிறார் (ராசீவூரூபாஸி) இடைச்சவர்-உத்தியமகம். அப்பாத்விஷயப்பாவண்மாகிற அங்கீத்ததையநாலியாக ஜசிப்பிக்கையாலே, நிதுஸதூவென்று-இந்தியங்களாக வருளிச்செய்கிறார் (வாஹூ தூர்தி) “ஸதூவாஸுத் தூரூத்தி” என்றும், “ராசீவாதாவிதயது” என்றும் இருக்க, அளாட்டுத்தில் அவக்குண்ணுமைசொல்லக்கூடுமோ வென்ன

மிகை. அதாகிறது - பெருமாளைப்பற்றும்போதும், தன்னுக்ப்பாலே யாதல், அவருடைய வைலக்ஷி ணுத்தாலே யாதலன்றிக்கே, “தனக்கு ஒழியாறு என விவனுகந்த விஷயம்” என்று பற்றுகை. [நீதி] ராஜாக்கள் போம்போது உடைவாள் மற்றொன்று கொண்டுபோமோபாதி அவன் கொண்டுபோகப் போனான். உவருத்துக்கு உவருானாக்களோட்டை வூயோம் உறயநிஷ்டமா யிருக்குமிரே. ஆதுபோ வள்றிக்கே ஜாதி உரணங்களோபாதி போனான்.

அருளிச்செய்கிறோர் (அதாகிறதித்தூாலி). ஹாதெந்த திறதவாறு^ஆ உப்புசொல்லாமல் ‘ஹாதெந்தீது’ என்று ஹரத கந்தூசக நயனாசிரியா கசிக்கும் சொல்லுகையால் வூத்துருக்கு கத்தா வெள்ளு ஹரதாழுவானுக்கு வூத்துருமும் ஸ்ரீஸராந்தாழு வாழுக்கு அவிஷ்டாத்துருமும் தோற்றுகிறதென்று அரு ஸ்செய்கிறோர் (ராஜாக்களித்தூாலி) கீழ் அவூங்கார மமகார திலூத்தி சொன்னபோதே பாத்துரும் விசிமாகையாலே இட்படித்துக்கு அவிஷ்டாத்துரும் விவக்ஷிதமென்று கரு ந்து. உடைவாள் — அரைப் புடைவையிலே சொருகுகிற ஆயுயம். உத்தாரத்துருத்தின் எல்லைங்கிலங் காட்டுவாராக, உத்தாத வூரவதிசீப்பிததுக்கொண்டு அதிலும் அசிசயங் காட்டுகிறோ (உவருத்துச் சித்தூாலி) உறயகிஷ்டமென்றது — உறயாய்னமென்றபடி. இத்தால் : - அழுதரரால் விடப் போகாதனகை. ஸ்ரீதிவாராந்துருது : என்றதற்கு, ஹதேந ஸ்ரீதிபுராந்துருது : என்றாய், ஹரதாலே வஹாமதனுயப் போனுனென்று அயல்ம் சொல்லுமளவில், கீழ்ச்சொன்ன ஈது அபாத்துருாஷிக்ஞக்கு விழிமாகையாலே, வூஸ்ரீத்தூரு

[ஹிவாராஸூரத்] “ஜெஷ்டாநாவதிசூக்தசுவரூப” என்று போனால்லன் ; “சஹங்ஸவட்டாரிஷ்டாரி” என்று போன விளையபெற்றுமானினப்போலே, போன விடத்திலே ஸவட்டஶஷவுத்தியும் பண்ணலாய்” “என்று பாரித்துக்கொண்டு ஹித்தெப்ரிக்கப்போ னுன். படைவீட்டிலிருந்தால் பலருமுண்டாக யாலே விழுக்காட்டோபாதியிறே விளிப்பது. “ந்த” என்கையாலே - ஶெஷவுத்தி லவித்துவு மிருக்கக்கடவன்; ஹிவாராஸூரத் என்கையாலே - ஸாமுபாதுஏமுபமானவருத்தியிலே வைத்தாலுப்பு யுத்து மான யசீங்களோடே கூடியிருக்கை; “பழயாய்க் கிடந்துன் பவளவாய்காண்பேனே” என்றிறே அது வாஸூரத் என்று விவகீத்து, ஹிதியாலே பூசீக் கட்டான்று அயுசமருளிச் செய்கிறோ (ஜெஷ்டாநாவத்து தூாதி) இத்தால் - கீழ்ச்சொன்ன பாதஞ்சும் என்று மென்று கருத்து. ந்த; என்று சொல்லியிருக்க, ஹிதி பாராஸூரத் என்று சொல்லக் கூடுமோவன்ன; அருளிச் செய்கிறோ (நீத உதூாதி) (இருக்கக் கடவன) என்ற வாகம் ‘என்றபடி’ என்று சேஷம். (இருக்கை) என்ற வாகம் ‘என்றபடி’ என்று சேஷம். இதற்கு வருமானம் (பழயாய் இதூதி) [கீழ் ‘அநவூ’ என்றதற்கு ஸளந்தா], தால் ராமஹதிருவிதனன்றயசமாக்கி, இதற்கு ஷேதுவாக சிதூசுக்ராவா;’ என்றதை யுட்கொண்டு, இவ்விரண்டாலும் பெருமாளிடத்திற்காட்டிலும் ஸ்ரீஷரதாழ்வா ஸிடத் தில் ஷோஶுதாதிருவிதோற்றவுரவுரவும் செய்தருளினோ] இனி, இவ்விரண்டு பழத்தாலும் பாவங்கு ஷோஶுக்கள்

யுதூர்வார்த்தை. “கநவீ, நிதூஸ்ரதூவீ” என்று-
பாவங்குத்தாலும், ஹோமாதையாலு மவனையே
பற்றினு னென்னவுமாம். “கநவீநிதூஸ்ரதூவீ”
என்றதுக்கு பூர்யோஜன மென்னென்னில்; “ஸ்ரீ
ஸ்ரதூவாழ்வான் பெருமானுக்கு நல்லனுபடி,
அவனையல்லதறியாத ஸ்ரீஹரதாழ்வானையல்லது
பெருமாளிடத்திற் காட்டிலும் ஸ்ரீஹரதாழ்வானிடத்திலே
தோற்ற அசோகர மருளிச்செய்கிறூர் (கநவூதூஷி)
அஙவபத்தால் ராமவிஷயத்தில் பாவங்கு பூர்யுதமான
மஹநியதையாலே வருகிற ஸ்ரீதீவிதனென்ற தோற்று
கையாலே, ஹரதவிஷயத்தில் பாவங்காதிஶயங் தோற்று
கிறதென்று கருத்து. ‘நிதூஸ்ரதூவீ’ என்று ராமளங்த
ஸ்ரத்தில் கண்வையானெனகையாலே, இங்கு கண்வைத்தவ
இலக்கு ஹோமாதூதிஶயங் தோற்றுமென்றுகருத்து. ‘கநவீ’
என்றதுக்கு ராமங்கிருதீயத்தில் கண்வையானென்றும் †சொல்
லக்குமோ? “கநாதஹாவல்லிதூஷி ஹரதெதநக்லாதநா
ஸ்ரதூவூதவீரனை கூயாஹாவாதநா” என்கிற படியே
பெருமானுக்கு ஸ்ரதூவனிடத்தில்ஸ்ரீதியுண்டாகையாலே
யிவருச்சும் அவரிடத்தில் கண்வைக்க வேண்டுகையாலே
இவ்விரண்டு பதித்துக்கும் பொருளில்லாமையால் பூர்யோ
ஜனமில்லையென்று முன்புள்ள முதலிகள்கேட்க; அதற்கு
எம்பெருமானு ராளிச்செய்த ஸ்ரீஸ்மத்தியை, இங்கும் அந்த
ஸ்ரதூவையை பரிஹரிக்க வேண்டுகையாலே, ஸவாதிராக வரு
ளிச்செய்கிறூர் (கநவீ என்றுதொடங்கி, அருளிச்செய்தா
+ “பூர்யேமன்” என்றும் பாலம்.

வேறேன் றறியாதபடியானான்” என்று எம்பெரு மானுரருளிச்செய்தார். இதுவே வூரோஜந மானுல், சொன்னமிகையெல்லாம் பொறுக்குமிருந்து; ஆக, இப்படி ஸ்ரீ ஶாத்ருஷ்யாழ்வாணப்போலே யிருப்பாரோருவராயிற்று ஸ்ரீ சியார கவிகள்.

இனியிவருக்கு தஃயருஷூராமிடத்தில், ஹவு ஸ்வூஸ்தாத்திலே விஷயீகரித்தும், தசிஷயத் தொன்னுமளவும்.) இந்தபரிஹாரத்துக்கு ஸ்ரீ ஹரதாழ்வாண யிட்டு பசூவாஸ்தி தியுண்டாகிலும் நேரே ராமவிஷயத்தில் ஹதி யில்லையென்றும், கணவையானென்றும் தாக்கும். (சொன்னமிகையெல்லாம் பொறுக்குமிருந்து) பெரு மானுக்கு நல்லனான ஸ்ரீ ஹரதாழ்வாணை யல்லது அறிய திருக்கையாலே “கூவங் தித்துஶ்ராஷாந்” என்ற சொன்ன மிகையெல்லாம் பொறுக்கு மென்றபடி; இத்தால்—ஸ்ரா விஷயத்தில் கண்ணழிவற்றா—வியுடையீர் அவிமாநத்திலே யொதுங்கி அவர் திருவடிகளே வூரவூழும் வூராபாமு மென்றயூவலித்திருந்தபேர், “திரிதந்தாகிலும்” என்கிற படியே ஸ்ராரஜுக்கு மிகவும் லியவிஷயராவ ரொன்றதா யிற்று. ஆக விவ்வளவும் வரவுக்கு வைலக்கணை மருளிச்செய் தார். இனி, வைலக்கணைாதார கயந முவெத வூதிபா ஆத்தை யருளிச்செய்கிறார் (இனி இதூாலி.) (உஷூரா மிடத்தில்) என்றதற்கு (அயூவலித்து) என்றததோடே ஸ்வூஸும். ஹவுத ஸ்வூஸ்தாத்திலே என்றது-ஹவாஹி சூழுமுள்ள மாதுகுகொண்டென்றபடி. தசிஷயத்திலே யிப்போதன்றது—இவ்விஷமுதியிலிருக்கும்காலம். வூதி அபிஶோயில் என்றது - மோக்காதிசையி வென்றபடி.

கா

கண்ணிதுண்சிறுத்தாம்பு

திலே யிப்போதவமாஹிப்பித்தும் ஈனானுதுஸ்ஸா நத்காலல்லது செல்லாத அசையிலே “வொயயக்டூ பொவூரடி” என்கிறபடியே போதுபோக்குகைக்கு உசாத்துணையாயும், “யதுவூலுவெஸாயாவூலை ஹவாரி” என்கிறபடியே பூராவூத்திரெஸயில்லைவதனு ஹவ ஸஹகாரிகளாயும், இப்படி வைத்திவமாக வுபகாரத்தாலே ஸவ்டாவலெஸ்யிலும் தழியா உ ஹூஸ்ரொன்றயாவவித்து, தமக்கு வெஷ்டிவவிஷி மீகாரத்துக்கு முன்பே அஜீராதஜீராபங் முவத்தாலே ஹவ ஶிஷயத்திலே மூட்டின மஹோப காரகரான வாழ்வாரதம்மையே பற்றுகிறோர்.

முதற்பாட்டு.

கண்ணிதுண்சிறுத்தாம்பினுற்கட்டுண்ணப் பண்ணியபெருமாயனென்னப்பனி னண்ணித்தெந்குருகூர்நம்பியென்றக்கா வண்ணிக்குமமுதூறுமென்னுவுக்கே.

எப்பிபடி.

| | |
|------------------|-------------------------------------|
| கண்ணி | முடிகளையடைய |
| துண் | நேரியதாம் |
| சிறு | சிறியதான |
| தாம்பினுல் | கயிற்றினுலே |
| கட்டுண்ணட்டண்ணிய | தண்ணைவநுதயொழுமாம்படி பண்ணின |
| பெருமாயன் | நிரதிசயாஹாயுத்தனுன |
| என்னப்பனில் | எனக்கு ஸாமியான ஸலெஸ்ஸ ரணிற்காட்டில் |

| | |
|------------------|------------------------------------|
| கண்ணி | பீ திசூலகமாக |
| தென் | தெற்குத்திக்கிலே யிருக்கிற |
| குருகூர் | திருநெரிக்கு சிவசாஹரான |
| நம்பியென்றக்கால் | ஆழ்வார் திருநாமத்தைச் சொ ன்னால் |
| என்னுவககே | என்னுடைய ஜிஹ்வைக்கே |
| அண்ணிக்கும் | தித்திக்கும் |
| அழுஞாறும் | அழுதாற்றமாருதேநிற்கும். |

வழாவழா நடி.

முதற்பாட்டில், ஆழ்வாருடையநிருதிசயிலோம்) தையைச் சொல்லுகிறது. (கண்ணிதுண்சிறுத்தாம் பினால் கட்டுண்ணப்பண்ணிய பெருமாயன்) பூரா பூருகாடேஷ்யான வாழ்வாரைப்பற்றுகிறவர், பூரு தூவயியான ஹவஶிஷபத்தி விழிவா ஜென்னென்னில்; ஆழ்வாருடைய முகமலர்த்திக் காகவும், அவ

அரும்பதங்களுக்கம்.

“அண்ணிக்குமமுதாறும்” என்றத்தைக்கடாக்கித்து ஹாவும் (முதற்பாட்டிலதூரி.) ஆனால், “என்னப்பனில்” என்று சொல்லுவா ஜென்னென்கிற ஶாபெஷ்யை அதுவாதித்து, இது க்கு மூன்றுவகையாக பரிஹரிக்கிறார் (பூரவூதூரி) (ஆழ்வாருடைய இதூரிக்கு.) அவருடைய ஹோஷதாதி ஶாயம் சொல்லுகைக்கு கீழவயிசொல்ல வேண்டுகையாலே “அப்பனில்” எனகிறுபொன்று கருத்து. (ஆழ்வாருடைய முவமலர்த்திக்காக) என்றதுக்கு “என்” என்கிற படிமதுவு நித்தால் ஆழ்வார் திருவுள்ள முகக்குமென்று திருவுள்ளாம்.

ருக்கும் ஹவாசிஷ்ய மாகையாலும் பேசுகிறார். “உரவினே டினைந்திருங்தேங்கிய வெளிவு - எத்தி றம்” என்றும், “பிறந்தவாறும் வளர்ந்தவாறும்” என்றும், “பையவேநிலையும்” என்றும் ஆழ்வாராழுங் காற்பட்ட விஷயமாகையாலே யத்தைப்பேசுகிறார்.

(கண்ணிதுண்சிருத்தாம்பினால்) ஆழ்வார் பக்க விவர்க்குண்டான வுடைஶாஸுதை யிருந்தபடி, அவரு டைய வுடைஶாஸுவிஸ்தாவக் கட்டின்தொரு' கயிற்றி ஒடைய வுள்மானம் புறமானமாராயும்படி யாயிற்று; இவர் ஹவாசிஷ்யத்திலே கையொழிந்த படி, அவருக்கும்—ஆழ்வார் வூரோமோஹிக்கும். இப்படி வூரோமோ ஹிக்கிற வப்பாந மாகையாலே “கண்ணிதுண்” இதூாதி யாலே விசேஷித்தாரென்று தாக்காம். “மாயன்” என்ற பகுத்தில் ஆதாராவுடையிதங்களையெல்லாம் விவகூத்து மூன்றும் பரிஹாரத்தை விவரிக்கிறார் (உரவினே டிதூாதி.)

தாம்பினால் என்னவமைந்திருக்க, “கண்ணி, துண், சிறு” என்று வணிக்கக்கூக் கருத்தென்னென்னில் அருளிச்செய்கிறார் (ஆழ்வார்பக்க விதூாதி.) (உடைஶாஸுதையிருந்தபடி—ஆராயும்படியாயிற்று) என்றாலும் உள்மானம்—அதனாலும் ரூபமெல்லா மென்றபடி. தாம்பினாற் கடுண்ணக்கூடியே ஆழ்வார் வூரோமோஹித்தபடியாலே, அவனா யிட்டுக்கண்ணியை வணிச்த்தாலென்று கருத்து. அவூவழிச் மாக ஹவாசிஷ்யத்தைப்பற்றி வணிச்த்தாலாகாதோ ஆழ் வாரா யிட்டென்பா னென்னென்ன அருளிச் செய்கிறார் (இவரிதூாதி.) சூழ்வாரானபடி மென்றது - சூழ்வா

இவர் ஆழ்வார்பக்கல்லே நடவடிக்கை மற்றும் படியிரே. (கண்ணித்தாம்பு) உடம்பிலேகட்டப்புக்கா வுறுத் தும்படிபலபினைகளையடைத்தாயிருக்கை. கண்ணிமுடி. (கண்ணித்தாம்பு) இவனைக் கட்டின பின்பு உரலோடேசேர்க்க விடம்போரா திருக்கை. (கட்டுண்ணப்பண்ணிய) உரலை நேரியதாகச் செதுக்கப்போகாது; அபபோதாகக் கயிற்றை நெடுகவிடப்போகாது; இனி, இவன்றன்னைவிட்டு, நெடியகயிறுதேடியெடுக்கப்படுகில், பின்னை யிவன்றுள்ளடான்; * காற்றிற் கடியனுபோடும்; இனிச்செய்வதென்று அவள் தடுமாறுகிற படியைக் கண்டான். (கட்டுண்ணப்பண்ணிய) “ஸ்ரீமத்தாநாவாய்”

ராகையாலே யென்றபடி. “கண்ணி” என்றதுக்கு மலிதம (கண்ணித்தாம்பு இதுால்) இத்தால் - ஆழ்வார் வூரோமோ ஹிதததுக்கு ஸுவிதமென்று திருவள்ளும். நேரியதா யிருக்கை — மெல்லியதா யிருக்கை. இதுவும் வூரோமோஹத்துக்கு ஸுங்கங்கம். “கட்டுண்ணை” என்னுதே, “பண்ணியை” என்பானென்னன்கிற ஸ்ரீதே உதிக்கைக்காக ஸ்ரீதீக்ஷ்மை ஸம் பண்ணுகிறார் (கட்டுண்ணப்பண்ணிய வென்று) இந்த ஸ்ரீதேயை பரிஹரிப்பதாக தாதை மருளிச்செய்கிறார் (உரலீ யிதுால்.) நேரியதாகச் செதுக்கப்போகாது என்றது — மெல்லியதாகச் செதுக்கப்போகாதென்றபடி. கடியன் — வேங்வான். “கண்டான்” என்ற வகுக்காம், ‘ஆகையாலே கட்டுண்ணப்பண்ணினுன், எங்கைக்காக அருளிச்செய்தார்’ என்று கூட்டுவது. ஏகாலுபமாக சாஷ வாசிமான திருமே
“னினையச் சுருக்கப் போகாமையால் கட்டுண்ணப் பண்ணக் கூடுமோவென்ன வருளிச்செய்கிறார் (ஸ்ரீதேகதுால்.) நெரு

என்கிற தன்னுடையதிருமேனியை நெருக்கி யிடங் கண்டுகட்டுண்ணும்படிபண்ணினான். “கட்டுகைக்கு பரிசீரமில்லை” என்று நிவர்த்ததையாமாகில், பிற ந்துபடைக்க நினைத்த மாணத்தை யிழக்குமித்தனை யிரே; ஆகையாலே திருமேனியிலே யிடங்கொடுத் தான். “கண்ணியார் குறுங்கயிற்றுல் கட்டவேட்ட டென்றிருந்தான்” என்றும், “கண்ணிக்குறுங்கயிற் றுற்கட்டுண்டான்” என்றும், எல்லாரு டிடுபடுந் துறையிரேயிதுதான். [ஊ தோவெவை] [யஷாதூஷி

க்கி—வூவூதூத்து] லே நெருக்கியென்றபடி; ஆகையால் “ஸ்ரீதூகாம்பால்வாய்” என்றது-கசிச்சுதலிஹாராஹிதூத் தைச் சொல்லுகிற தென்று கருத்து. தன் ஸ்ரீதூத்தால் தானே கட்டுண்ணவேணுமோ, அவள் கட்டாதே போனால் நல்லதன்றே வென்ன வருளிச் செய்கிறார் (கட்டுகைக்கு இதூரிவாசு அயத்தாலே) ஆக, கண்ணிதுண்சிருத்தாம்பி னுல் கட்டுண்ணப்பண்ணிய என்றவித்தால் — ஸளவழுத் தால் தான் கட்டுண்டானென்று ஆழ்வாருடைய வூமோ ஹம் ஸுவிப்பிக்கக்கடவது. இப்படி, இவ்வாற்றந்தில் வூமோஹித்தாருண்டோ வென்ன வருளிச் செய்கிறார் (கண்ணியா ரிதூரிதி.) இதுக்கு அயாம் - டல்பிளைகளையுடைத்தாய் குறளாயிருந்துள்ள தாம்பாலே கட்டமிசைந்ததிறே. (இருந்தான்) என்று கட்டுண்கைக்கும் அதுக்கிசைங் திருக்கைக்கும் அடைவே ஸ்ரமாணாய் மருளிச் செய்து, அயாகாவாஸாரா நத்தாலே விசீராகிறார் (ஊ தோவெதூரிதி) ..ஊ தோவெவை திரையூர் ஸ்ரதூவுரூதாலுமில்லை. கூவி தீவியி கசிச்சாண ஓஹவெவதாலவற்கித்தா” ..யஷாதூஷி தூஷி கூ சிதிவழு உ செஷி தூஷி தா தாலுதிச்சுக்கி வாவகாகாட்டா தீ நீ!“ லாபு

நஹ் கூகிதிவகுடு வெஷ்டிதஃ என்று] “தாய்க்டடின
கட்டையவிழுக்கஸ சானல்லேன்” என்றிருந்தானிரே.
[வெங்வாராவாஸுவி தி ஜோக்டின் மத-ப்] ஹவுதிரி
காயடையக் கட்டுகைக்கும் விடுகைக்கும் ஹேது
ஶானவன்கிஹர் இப்போது ஓரவ்வைகட்டின கட்டை
யவிழுத்துக் கொளள சாதனன்றிக்கே யிருக்கிறுன் ;
செருக்கனுன வாவடுஹளமன் அஹிமத விஷயத்தின்
கையிலே யகப்பட்டு ஒரு கருமுகை மாலையாலே
கட்டுண்டால் அதுக்கு பூதிச்சிரயை பண்ணமாட்டாதே யிருக்குமாபோலே யிரே, இவன் கட்டின
கட்டுக்கு பூதிச்சிரயை பண்ணமாட்டாதே யிருந்த
விருப்பும். பிறருடைய கசீநிவாஸனமாக வரும்
கட்டையவிழுக்குமத்தனை யல்லது, தன்னதுறுஉ
த்தாலே வந்தகட்டுத் தன்னாலு மஹிழுக்கப் போகா
தென்கை. ஆழ்வார், * மயர்வறமதினல மருளப்
பெற்றவ ராகையாலே, ‘‘உயர்வற வுயர்நல முடை

சாதனாவன் அஶாத்தனைந்திருக்கக்கூடுமோவன்ன; பேரு
மத்தாலே தான் இப்படி கட்டுண்டாலே வென்ன; ஆட்டா
நும் சொல்லிக்கொண்டு ஆஶாப்படுகிறூர் (செருக்கனுன
இதூாதி) ஸம்லாவாவாஸு மஹிழுக்கைக்கும், இந்தக்கடை
அவிழுததுக்கொள்ளாமைக்கும் ஹேதுவேதன்ன வருளிச்
செய்கிறூர் (பிறருடைய விதூாதி.) ஆக யாவை சாவியா
க்கூடி” என்னுமளவுக்கும் அயசமருளிச் செய்தார். உய
ருப்பாதியிலே ஹவுதாணங்களிலே யிழியாதே தாம்பை
ஷ்னிச்பா னென்னென்கிற சாபெதூயிலே வலி ஓரவ்வோகந
தூய்வேச பரிஹரிக்கிறூர் (ஆழ்வாரிதூாதி வாகூது யத்

யவன்'என்று அவன்மாணத்தை வணிடுத்தார்; இவர்; முதலடியிலே யாழ்வார்தம்மையேபற்றுகையாலே, அவன் றிருமேனியில் ஸஸி-துதொரு தாம்பை வர்ணிக்கிறார். அவருடையவுடையாவதுவிவர்க்கு வெளியதாய்க் கழிகிறதிரே. இவன்றன்னைக் கட்டு வது “ஒருபெண்ணைக் களவுகண்டான், வெண் ணைய் களவுகண்டான், ஊனாழுலையடியே நடத்தி னுன்” என்றிரே; இவன் “வொளைநூன்” என்று இடு பிடெல்லா மிடுங்கள்” என்றிருந்தான். அதாவது- களவிலே தகணேறினபடி. இவள் கட்டிவைத்ததிக் கப் புக்கவாறே “தொழுதுகயும்” என்கிற படியே தாலே.) வெளியது—அஸாம். இனி, உரூத்ரோகத்திலே “குதிவரு ஹவெஷிதூ” என்றதுக்கு அவதாரிகை யருளிச் செய்கிறார் (இவன்றன்னையிதூாதி, அறியுமவனிமே யென்னு மனவும்.) ஸாகாதுரென்றும் சோழியரென்றும் இரண்டு வகையுண்டாய் அவர்களுக்கு அதெழுாதுவுடையென்டா கைபாலே சோழியரெல்லாருமாக ஸாமாநூனைக் கண்டால் அடிக்கவேண்டுமென்று கூடியிருக்கச்செய்தே யிருட்டின விடத்திலே சோழியருக்குள்ளே யொருவன்வர, அவனை ஆளறியாமல் அடிக்க, நான் சோழியன் ஏன் அடிக்கிறீர்க ளென்ன, ஸாமாநூனென்றிருந்தே॥மென்ன, ஆனுலின்னும் குத்துங்களென்ன, அவன்பக்கல் ஸூ யெய்யாலே தன்னேவு தோற்றுமற் சொன்னுனென்று ஜுதிலூம்; அப்படியே சூஜீ- னும் வெண்ணைய்களவுகண்ட॥ னென்று கட்டினாலும் அடித் தைமும்“கள்ளள்”என்று அடித்தால் கமக்கிவிட்டம், அத்தால் நமக்கு தூயமில்லை யென்றிருந்தா னென்றபடி. “தொழு முகையுமிலவ கண்டவசோதை” என்கிற படியே தாயைத்

தொழுத்துடங்குமே. எல்லாளையும் தொழுவித்துக் கொள்ளுமவனிறே தொழுகிறான். இது செய்யில்லை மத வளிசிக்கண்ணியே ஸாயநம்” என்றறியுமவனிறே. [சுதிவசு உவெழி த] துருதுருக்கையாகக கொண்டு ஊர்பூசல் விளைத்தவனல்லையோ. [உதுாதா] ஒரு சொல்லாலே விலங்கிடு வைக்கு. [சுயநிஜிதூ வூ ஸாவகார்] அவள்தான் கறப்பது கலாடவதாகத் து டங்கினாள். [குடுமின்] இவனைப்போலே நியமிக்க வேண்டுவ தனேகமுன்றிரே. (பெருமாயன்) சிரிதி ஶய ஆர்தார்யுங்கள். இத்கால் - அவாவூஸ்ரீகாரி ஹுககொரு குறையுண்டாய், அது தன்னை கந்தி-ஏ-ராப்போலே களவாகிற வழியல்லா வழியில் விழி தது, வெவக்ஷராதிபானவன்றான் அதுதன்னையும் தலைக் கட்டமாட்டாதே வாயது கையீதாக வகப்பட்டுக்

தொழுத் தொடக்கிற னெனகிறார் (இவளிதூாதிவாகு அயத் தாலே.) தொழுதாலடி யாரோவென்ன (இது சையிலிதூாதி) இவற்றை யெல்லா ம் கிணத்து, அதிவசு உவெழி த எங்கிறு கொன்று கருத்து. வலிதாயகம் (துருதுருக்கை யிதூாதி) (உதுாதா) என்று சிஜ கட்காணத்துக்கு ஹேதுவாக அது வழிக்கையாலேயத்தையு மொருவஸுகமாக வருளிச்செய்கிறார் (ஒருசொல்லாலே யிதூாதி) இப்படி யிவன்சொல்லுக்கு பாரதஞ்சுமிருக்கையாலே தானேகட்டுண்ணபடனணினோ என்றுகருத்து. கட்டாதே அழியாதே அவனுட்டய அண்ணட யிலே தானே யிருக்கவாண்ணுதோவென்ன வருளிச்செய்கிறார் (இவனையிதூாதி) கட்டுண்கைமுதலானவை ஆராங்க ளானபடியை யுவஸாதிக்கிறார் (இத்தாலிதூாதி) “அவரப்

கட்டுண் டழியண்டு “பையவே நிலையும்” என்று உடம்பு வெளுத்துவின்ற நிலையளவுஞ்செல்ல நினைக்கிறார். (என்னப்பனில்) ஆழ்வார் இவர்க்கு ஜெட்டூ ராய்நிற்க, இங்குனே சொல்லுவானென்னென்னில்; ஹவுது ஸீஸமற வார்த்தை சொன்னாகில், ஆழ்வாரோட்டை ஸீஸீஸத்தை யறுத்துக்கொண்டாராவரிறே; அத்தாலே சொல்லுகிறார். அயவா, “பெங்காந்திராவிதாவஹாரின்டு” என்கிறபடியே அங்வருகே போவானாயும் துவக்கவல்ல விஷய மாகையாலே, துவக்குண்டு சொல்லுகிறு ரொன்னவுமாம். (என்னப்பனில்நண்ணி) ஹவுதிஷியத்தில் நின்று ஆழ்வார் பக்களிலேகிட்டு. ஶஷாஷிவிஷய பூரவண்டுங்களைவிட்டு ஹவுதிஷியத்தைக் கிட்டு

பனில்” என்று ஸீஸமறச்சொல்லாதே “என்னப்பனில்” என்னக்கூடுமோவெங்கிற ஶாபெஜ்யை யதுவதிக்கிறார் (ஆழ்வார் தூதாஷி) (ஸீஸ மறவாரெடு சொன்ன ராகில்) என்ற பந்தாவாகுத்திலே யிருக்கையாலே இப்படிதாது ரூம் கொள்ளவேணும். ஸீஸமறச்சொன்னாகில் ஆழ்வாருக்கு வைமுவூம் வருமென்று பந்தாவிக்கிறார் (ஹவுதி தூதாஷி). “அவரப்பனில்” என்று சொல்லவந்தவரோயாகிலும் அவராமாகச் சொன்னுரொன்று பந்தாவாகு மருளிச்செய்கிறார் (அயவெதூதாஷி). “என்னப்பனில் - தென்குருகூர்” என்றுத்போதாதோ, “நண்ணி” என்பானென்ன; அருமைதோன்றச்சொல்லுகிறான்று அங்வருமையை ஜூட்டா தூதாவெந உபவாஷிக்கிறார் (ஶஷாஷிதூதாஷி) கீழ் ஶஷாஷிக

கையிலுண்டான வ்ருமைபோலன்று, பூ யீலாவயி யான ஹவாஷிளி யததைவிட்டு பாராதீயாகுத்தில் வாலோவயியான தட்டிலெட்டுக்குத்தைக் கிட்டுகை; ஶஹாதிகளை விடலாம் அதின் தொட்டிஶாந்தத்தாலே; இங்கன் ஒருதொட்டியங்காண விரகில்லை யாலுக யால் இது அதிலுமரிது.

(தென்குருகூர் நம்பி) “நல்கி யென்னைவிடான் நம்பிநம்பி” என்று ஆழ்வார், தாழுமெஜூஸுமாகப் பற்றின விஷயத்தின் பூர்த்தியள வன்றிழே யிவீர் பற்றின விஷயத்தின் பூநி. எங்கானே யென்னில்; ஹவாஷிளியத்தைப் பற்றினால் அதி னெல்லையான வரழ்வாரளவும் வரவேண்டியிருக்கும்; ஆழ்வாரைப் பற்றினால் அவ்வருகு உகவாலுமாகி யில்லையிழே. “ஆஹாருர்களை ‘நம்பி’ என்னைக்கற்பித்தார் ஸ்ரீ சியார்கனிகளிழே” என்று ஜீயர் அருளிச்செய்வர். (என்றக்கால்) மநோவாக்காயங்கள் மூன்றும் வேண்டியிருக்கும் ஹவாஷிளியத்துக்கு; ஓராதீசிதூ மே யமையு யிவ்விஷயத்துக்கு. பூநியால் வந்த வேற்றமேயன்று, ஸளவலூத்தாலு மேற்றமுண்

கோடே ஹாழுந்தோன்ற வருளிச்செய்து, ஆயிகுந்தோன்ற அடிகாஞ்சா மருளிச்செய்கிறூர் (ஶஹாதிகளை யிதூாலி).

(என்னட்பனில் - அமுதாறும்) என்கிறபடியே “குருகூர்ச்சடகோபன்” என்னுமல், “குருகூர்நம்பி” என்பாளென் னெளன வருளிச்செய்கிறூர் (நக்கியிதாதி.) குற்பித்தார்— கல்லியிப்பித்தார். (ஹாலுஹும் என்றது) ஏக்கான ஹாழு

வெட்டங்கை. (அண்ணிக்கும்) தித்திக்கும். ஹஹவிஷி
யத்தை யதுவித்தா லாழ்வார்க்குப் பிறக்குமாந
ந்தமெல்லா மிவ்விஷயத்திலே யோருக்திஓதுத்தா
லே யெனக்கு விளித்தது. (அமுதாறம்) அமு
தாற்று மாருதேநிற்கும். “நவபஞாவழதெ”
என்று அவ்விஷயம் ஆழ்வார்க்கு தூ வாழத்தாலே
நிதூமாய்ச் செல்லுமீபோலே, எனக்கு ஆழ்வார்
பூவாழத்தாலே நிதூமாய்ச் செல்லப்பெற்றேன்.
(என்னுவக்கே) அது பின்னை யெங்களுக்கு ராவிக்
கிறதில்லையோவென்னில்; முதலடியான ஹஹவிஷி
யமுங்கூட ராவியாதிருக்கிற ஏங்களுக்கு, அதி
னெல்லையிலே நிற்கிறவெனக்கு ராவிக்குமாபோலே
ராவிக்குமோ. (என்னுவக்கே) அநாளியாக விஷயா
ஞாங்கள் ராவித்துப்போந்த வென்னுவக்கே யில்
விஷயம் ராவிக்கிற தென்றுமாம். (க)

கூத்தாலே வந்தவளதுவூழுமென்றபடி, “ஊறும்”என்றவிடத்
தில் வத்தோததாத்தூ மருளிச்செய்கிறுர் (அதுதானிதூாலி)
இத்தை ஸஹேதுகமாக வுபவாளிக்கிறுர் (தவெதூாலி)
“என்றா” என்றதுக்குறைஞடு தாத்தூசி;— ஹாஹவத்திஷ்
னென்றும், விஷயாஞ்சாப்ரவணனென்றும். முந்தின்வயாக்க
தை சாதாவமுறைகமாக அருளிச்செய்கிறுர் (அது பின்னை
யிதூாலி). இரண்டாவது (அநாளியாக விதூாலி). விரோதி
சிரவந்ததை அதுவிக்கிற என்னுவக்கு இதாவிக்கும்படி
யென்! என்று விசிராகிறோன்று கருத்து. (க)

இரண்டாம்பாட்டு.

நாவினுனவிற்றின்பயப்தினேன்
மேவினேனவன்பொன்னடிடிமயம்மையே
தேவுமற்றறியேன்குருகூர்நம்பி
பாவினின்னிசைபாடித்திரிவனே.

புதியக் டு

| | |
|------------|--|
| நாவினால் | நாவைக்கொண்டு |
| வலிற்று | தொட்டுண்ணி |
| இன்பம் | பேற்றை, கிழிஶயாந்தத்தை; |
| எய்தினேன் | பெற்றேன், புரவித்தேன்; |
| அவன் | ஆழ்வாருடைய |
| பொன் | வூபுவில்லையமான |
| அடி | திருவடிகளை |
| மெய்ம்மையே | வசுமாக |
| மேவினேன் | (உடையுமாக)பபொருந்தினேன்; |
| மற்று | ஆழ்யாடோழியவேறூரு |
| தேவு | தெவதாதயை |
| அறியேன் | அறிகிறினேன்; |
| குருகூர் | திருநஷிக்கு விவங்காலகரான |
| நம்பி | ஆழ்வாருடைய |
| பாவின் | புரவயத்திதழுடைய [திருவாய் மொழி; கண்ணிதுண் சிறுத் தாம்பாதல்.] |
| இன் | இனிய |
| இசை | மாநத்தை |
| பாடி | பாடி |
| திசிவன் | திரியாவின்றேன். |

முதற்பாட்டில், “ஆழ்வார்” என்றால் தமக்கு ராவிக்கிறபடி சொன்னார். இப்பாட்டில், அவருடைய பாசுரமே செலுத்த வேண்டுமென்று யாம்படியார்கள் படியைச் சொல்லுகிறார்.

(நாவினால்நவிற்றின்பமெப்பினேன்) “என்றக்காலன்னிக்கும்” என்று பூர்வாதமானத்தை யநுஹாவிக்கிறார் இதிலுண்டான வாழ்ராதிஶயத்தாலே. மங்கூலைகாரமில்லாத வுத்திரமதியாக நிரதிஶய ஸ்வாவஸ் பூர்யாஜநமானால் பின்னாட்டுகை தவிரா

வூத்துயாக்கி வீரத்துவதிட்டுவீண கீதைக்கு (முதற்பாட்டிலிருால்). கீழ்ப்பாட்டில் ஆழ்வாருடைய ஜோதூத்தயையும், அந்தாம், தத்துவுத்தனத் யுடைய பூர்வாவுமே தமக்கு யாகமென்னுமத்தையும் சொல்லுகிற கான்று கருத்து. அவருடையபாசுரம் என்று - திருவாய்மொழியும், தத்துவுத்தனத் யுடைய பூர்வாவுமே தமக்கு யாகமென்னுமத்தையும் சொல்லுகிறான்று கருத்து அவருடைய பாசுரம் என்று - திருவாய்மொழியும், கண்ணிதுண்சிதிருத்தாம்பும் வூத்துவாராந்திட்டு யாகையாலே. (செலுத்த வேண்டுமென்று கண்ணிதுண்சிதிருத்தாம்பும் வூத்துவாராந்திட்டு யாகையாலே) என்றத்தை விவரிக்கிறார் (யார்கள் படியை) என்றவிதில்.

“பாடித்திரிவனே” என்றத்தைப்பற்ற “என்றக்கால்” என்றத்தோடு பாதாநாதமன்றே வென்னவ்ருளிச்செய்கிறார் (என்றக்காலிருால்). ஆழ்ராதிஶயத்துக்கடி அருளிச்செய்கிறார் (இதை மகாரமிருால்). சிரதிஶயவஸ்வம் என்றது - “என்னப்பளில் - அண்ணிக்கும்” என்றத்தைக் கடாக்கித்து, “நவிற்று” என்று விறிகையாலே, நா அழகுவி சீமாமிருத்த,

திரே.. (நாவினால் ‘நவிற்று) மநவூஷகார மில்லை யென்கிறோர். ஹவல்திஷியத்தி லுபகாரகனா வோ தூம்பண்ணக்கடவாவைக் கொண்டு, அந்தக்காரா ந்ததைக் கொள்ளப்பெற்றே என்னவுமாம். “புதுக்கூதூவாவூத்துபாஃ” என்னக்கடவதிரே. ஈசூராவூஷிக்கு புதொஜிநங் கொள்ளப் பெற்றேன் நானுருவனுமேயென்கிறோர். (இன்பமெய்தினேன்) “வீவிலின்பம் மிகவெல்லைநிகழ்ந்தனன்மேவி” என்று ஆழ்வார் அவ்விஷயத்திற் பெற்றபேற்றை இவ்விஷயத்திலேபெற்றேன்கிறோர். “சிந்தயாலும்

“நாவினால்” என்றுசொல்லுவா என்னென்ன அருளிச் செய்கிறோர் (மந இதூாதி). நெராவெக்கூம் சொல்லுகை பன்றிக்கே, “நாவினால்” என்று ஸாவூராஷி மென்கிறார் (ஹவல்தூாதி) உபகாரகனை ஹாதிக்கவேணுமோ வென்ன வருளிச் செய்கிறார் (புதுக்கூதூாதி.) நாப்படைத்த புதொஜனம் பெற்றவர்கள் வேறில்லையோவென்ன; “வீவிதூாதிஹவஸ்தி:” உதூாதிவாநத்தை யுட்கொண்டருளிச்செய்கிறோர் (ஊஸரெதூாதி). நாவினால்நவிற்றின்பமெய்தினேன்) என்று வாசிச்சாய தாதூருமருளிச் செய்கிறோர் (வீவிலின்பமிதூாதி). கீழ், உதிராத்தால் வந்த ஆந்தம் ஆழ்வார்க்கு ஸுமென் றருளிச்செய்து, அவனுக்கு காணத்துயம் வேண்டிற்று, இவருக்கொன்றே முழுமங்தது என்று தாதூருநாமருளிச்செய்கிறோர் (சிந்தை

சொல்லாலும் செய்கையினாலும்” என்று காண தூயத்தாலும் மவ்விஷயத்தையாஸ்ருமித்தவர் பெற்ற பேற்றை உத்திளாதுத்தாலே பெற்றேன். அநாளிகாலம் நாகத்திலே ஸ்ரூவி யும் நாகத்திலே ஸ்ரீ ராமுமாம்பழி வாபத்தைப்பண்ணிப் போங்த நாவாலே நிரதிஶயாநந்தத்தை பூாவித்தே னென்னவுமாம்.

(மேவினே னவன்பொன்னடி) ஆழ்வாருடைய ஸ்ரூஹணீயமான திருவடிகளை யுதிஞ்சாஸுமாகப்பொருந்தினேன். “கஷ்டிபாரி” என்று ஈசாரானுங்கூட வுபேக்ஷித்த ஒசையிலே விஷயீகாரித்த வாழ்வாருடைய விலக்ஷணமான திருவடிக ளோடே பொருந்தப்

யாலு மிதுாதி). (நாவினால்) என்றதுக்கு கொவெக்ஷு ஸாபெஶாதூரதன மன்றிக்கே தாகை ஏாஷா மருளிச்செய்கி று: (அநாளீதுாதி):

* அநந்தகூஶஹாஜ்ஜெயாந வங்வாரத்தி விருஷ்கிற நூலெல்லாம் ஈசாரானுவெக்ஷித்தா னென்றும், அவ்வளவில் ஆழ்வார், தம்மைக்கடாக்ஷித்தா ஭ொன்றும் திருவள்ளமாகக் கருதி தாதை கயதசொவெந கீழ் வாசுவிவாணம் (கஷ்டிபாரி துாதி). பொகிகாராநனிக ராகையாலும் அநாளியானவாயாரத்தில் யாஹ்ருஹிகாநிகள் வூ ஓவிதங்க ளாகையாலும் சேவதாருக்கு “கஷ்டிபாரி” என்று அவன்சொன்னது அறைநுமொதியாய், அதுமுறுத்தினு னிததனையென்று திருவள்ளம் பந்தி (உவெக்ஷுத்திலெயென்றது.) “உபகாரகன்” என்று ஆழ்வாகா நீர்பற்றினீராகில் உமக்கு ஹாஷாஷாயுமேதென்

பெற்றேன். நீர் செய்தது இதுவாகில், பேற்றி ஒது திப்பாடிருந்தபடி யென்னென்ன; (மெய்ம்மையே மேவினேன்) உபகாராகவிட்டித்திலே நிற்கிறவளவிலே வேலெரூருங்கிஷய முதைச்சுமாய், அதுகிட்டினாலாறே யத்தேஶாள்மாறும்படியன்றிக்கே, ஜஹிகா ஃ-வீகங்களிரண்டு மாழ்வார் திருவடிகளோகப் பொருந்தினேன். இங்கிருந்தநாள் அஜாதஜாபநாத் தாலே யுபகாரகராகவும், ஹவல்லாஹத்துக்கு பரு ஷகாரமாகவும், நிதிவிஷ குதியில் “யசுவாலுவெஷ் வாயுராஹங்கிளவார்” என்கிறபடியே பூராவுராகவு மிவர் தம்மையே பற்றினேன். ஆளவந்தார், “கச்சுபாதுவாவி” என்கைக்கும் அடியிவரிடே.

இற ஶாலெதையை யதுவதித்து நான் இவரை உபாராகக்கூத் பற்றி வேறுவூங்களிலே போகிறவன்றிக்கே நியதமாக வகுபொராஷாய்கங்களும் ஆழ்வார் திருவடிகளாகவே டற்றினே னென்கிறுபொன்றருளிச்செய்கிறோ (ஸ்ரீசெய்ததிக்காஷி) மெய்ம்மையே — வதுமாக. “மெய்ம்மை” என்றதோடு “அவன்பொன்னடி-மேவினேன்” என்றத்தை யதுவதித்தாறு பொன்று கண்டுகொள்வது. “வைவுயைதெவநியகீந” என்கிறபடியே வகுவமாங்களும் திருவடிகளேயென்று கீழருளிச்செய்து, பூராவுராவகங்களாக யோஜநாதராம் (இங்கிருந்த இதூஷி) இத்தைப்பற்றியிடே யஷிபாதரு மருளிச்செய்தாலோன்று பூராமாணம் காட்டுகிறோ (ஆளவந்தாறிதூஷி.) (மெய்ம்மை என்றது) இரண்டாம் யோஜநையில் பூராவுரும் பூராவகமுமென்று சொல்லியிருக்க, ஓங:

(தேவுமற்றறியேன்) பூாப்புமும் பூாபகமு மாக வேறொருவதூா வுண்டென்றிரோன். மெய்ம் மையே யென்றவிடம் - அந்தத்தாலே சொல்லுகிறூர். “தேவுமற்றறியேன்” என்றுவழுதிரோகத்தாலே சொல்லுகிறூரிறே தம்முடைய வயுவஸாயங்தோற் றுகைக்காக. மற்றறியே னன்று - புருஷாயங்கான ரங்களோபாதி ஹஹவிஷயத்தையுங்கழிக்கிறூரிறே அதினெல்லையான வாற்வார் திருவடிகள்ளவும் வந்தவ ராகையாலே. ஶாஹு வாஹுதெந்யாலே யாதல், சூஹாஹுபவிஷாத்தாலேயாதல் சொல்லுகிறூரல் லர்; உபகாரகரான வாழ்வார் திருவடிகளில் ஹாவ வெசுத்தாலே சொல்லுகிறூர்.

“தேவுமற்றறியேன்” என்று சொல்லவேணுமோ வென்கிற ஶாஹெழுயை பரிஹரிக்கிறூர் (மெய்ம்மையேயென்ற விடம உத்தாஷ்டி) மகலமவங்களு மாழ்வார்திருவடிகளாகப்பற்றினே னன்ற பூாப்பையாகதாநா உணமாக காத்துாநா மரு னிச் செய்கிறூர் (மற்றறியேன்றி தூஷி) முந்தின யோ ஜீனாயில் பூாப்பூாபகஸாயார்னைத் “தேவு” என்று வாஹாற்யணீயவதூாவைச் சொல்லுகிறது; இரண்டாம் யோ ஜீனாயில் பூாப்பூாபகஸாவைச் சொல்லுகிறது. ஶாஹு நகள் எம்பெருமானீ பூாப்பூாபகமாகச் சொல்லி, ஆவா ரூாப்பிஷாமு மப்படியேயிருக்க, இவரிப்படி கழிக்கைக்கு ஹேதாவேதென்ன வருளிச்செய்கிறூர் (ஶாஹெழுதூஷி) நீர் ஆழ்வாகை யொழிய “தேவுமற்றறியேன்” என்றிருக்கிறவு ராகில், “*முகில்வண்ணங்கி. மேற்சொன்ன சொன்மாலீ

(குருகூர்ந்மடி) இவ்வாயும்பற்றி, வேறொருவிஷ பத்தையும் பற்றவேண்டும்படியோ இவருடைய பூதி யிருப்பது. குருகூர் நம்பிபா வென்கிறது - ஆழ்வார் திருவாயாலே யருளிச்செய்த தென்று யிற்றுத் திருவாய்மொழி தன்னையும் மாஷிப்பது. அதிலே “குருகூர்ச்சடகோபன்” என்றருளிச்செய்தாரிறே; அவ்வழியாலேயாயிற்றுத் திருவாய்மொழி யிலாஷாம். ஆழ்வார் புதிபாழுராகையாலே, குருகூர் நம்பிபாவென்று - கண்ணினுண்சிறுத்தாம்பைச் சொல்லுகிற தென்னவுமாம். (பாவினின்னிசை) பாவோடேகூடப்புணர்ப்புண்டவினியவிசை. (பாடித்

யாயிரமான திருவாய்மொழியையறைப்பானென்” என்கிற ஸமீதூர்மிலே மருளிச்செய்கிறூர் (இவரையென்றுதொடங்கி, திருவாய்மொழி யிலாஷா மென்னுமளவும்). (வுதிசியிருப்பது) என்றவந்தாம் ஆகையாலே என்றுகூட்டி (ஆழாயிப்பது) என்றத்தோடே அதுயிப்பது. ஆழ்வார் திருவாயாற் சொன்னதுக்கு வருளானம் (அதிலே யிதூாதி) இதுக்கு “பராந்திமேற் குருகூர்ச்சடகோபன்சொல்” இதூாதிகளிலே நோக்கு. “என்முன்சொல்லும்” என்றும் “தன்னைத்தானே துதித்து” என்றும் - எம்பெருமான் சொல்லாகத் தோற்றுகையாலே, ஆழ்வார் சொல் என்று அல்லம் சொல்லக் கூடுமோவென்ன; குருகூர்ந்மடி விஷயமான “பா” என்று காய்சாதா மருளிச்செய்கிறூர் (ஆழ்வாரிதூாதி) பா என்று மாஷ்வெயையுடைத்தான் வருவாயுமாய், இதுக்குச் சேர்க்கு அதூருவமாய் மாஷ்வெயமான மாநமென் நயங்மருளிச்செய்கிறூர் (பாவோ முதூாதி) “பாடித்திரிவன்” என்றதுக்கு

திரிவனே) உம்முடைய தெஹ்யாபெதூ நடத்திப் போரும்படி யென்னென்ன ; பீர்திலெபுரிதனுயக் கொண்டுசொல்லி இதுவேயாரகமாக வசூரிப்பன். “உண்டுதிரிவன்” என்னுமாபோலே “பாடித்திரி வன்” என்கிறார். “நமன்றமர்தலைகள் மீதே-நாவலிட் மூழிதருகின்றோம்” என்னுமாபோலே இதுவேயாபெதூயாக விருக்கிற வென்னுடைய மதிநிவூத்தி யைப் பண்ணவல்லாருண்டோவென்றுமாங். பூராதூரக்கிழவெலததை யனுலவிப்பிக்கும்யமன் மதிஹங்கம்பண்ணவோ, அதுக்கழியான விஷயாஞாங்கள் மதிஹங்கம் பண்ணவோ.

(2)

இரண்டு தாத்தாம். பாடுகை திரிகைக்கு ஒறுதுவாகக் கொரகமாகவும்; பாடுகையாலே அப்புதிலுத வசூராமாகவும். அகில, முந்தினதை ஶங்காபவரிஹாராசாவெந வருளிச் செயகிறார் (உமருடைய விதூாஷ.) இரண்டாம் தாத்தாம் (கமன்றமரிதூாஷி.) நமன்—யமன்; தமா—அவனுடைய தா. காவலிடுகை—ஜயித்தவர்கள் தோற்றவாகள்வாசலிலே சென்றறை கூறுகை. உழிதருகை—வசூரிகை. யாகெதூயாக—வூவாமாக. உதிதிலுத்தியைப் பண்ண வல்லாருண்டோவென்றதை விவரிக்கிறா (பூராதூாஷி) அதுக்கு—கண்த்துக்கு.

(2)

வாவூரான அரும்பதங்கள். 20

முன்றும்பாட்டு.

திரிதந்தாகிலுங்கேவ்பிரானுடைக்
கரியகோலத்திருவருக்காண்பனன்
பெரியவண்குருகூர்ந்கர்ந்மபிக்கா
ஞரியனுயடியேன்பெற்றநன்மையே.

புதிவழி.

| | |
|-----------------|---------------------------------------|
| திரிதந்தாகிலும் | மீண்டாகிலும் |
| தேவபிரானுடை | நிதுவஸுரிந்தா ரஹகனுன் எங்஗ாவ நுடைய |
| கரிய | நீலமேவதிஹஸுரமமாய் |
| கோலம் | ஸாநாமாய் |
| திரு | பிராட்டியோடே சுடியிருக்கிற |
| உரு | திருமேனியை |
| நான் | அடியேன் |
| காண்பன் | ஸாக்ஷாதாநிட்பனா ; |
| பெரியவன் | ஓஹோஷாராய்க்காணடு |
| குருகூர்ந்கா | திருநாரியிலே அவதரித்த |
| நம்பிக்கு | ஆழ்வார்க்கு |
| ஆளுரியனுய் | உரியவடியனுய் |
| அடியேன் | அடியேன் |
| பெற்ற | ஒஹிககப்பெற்ற |
| நன்மை | ஹவலூராஹழி. |

வற்றாவற்றா நடி.

முன்றும்பாட்டில், “தேவுமற்றறியேன்” என்று பார்ஷாய்தாஞ்சாங்களோடேகூடலுமவசிஷ்டியத் தையும் காற்கடைக்கொள்ளக் கடவீரோ வென்ன; “எனக்கு பார்ஷாய்தாராம்” என்னுமளவாயிற்றுக்காற் கடைக்கொண்டது; “ஆழ்வாருகந்தவிஷயம்” என்னு மிழவழியாலே தேவுமற்றறியிலு மறிவனென்கிறூர். மாடுவெட்டணவியைப்போலே கிடங்கானை கண்டேறு மதிரே தவிர்த்துக்கொண்டது; “விட்டுகிட்தர் தங் கள் தேவா வல்லபரிசுவருவிப்போ. லதுகாண்டும்” என்று பெரியாழ்வார் முன்னுகப்பற்று மாண்டா ஜைப்போலே, ஆழ்வார் முன்னுகப்பற்றும் பற்றுத்

அரும்பதம்.

“முன்றும்பாட்டு. கீழ்ப்பாட்டில், “தேவுமற்றறியேன்” என்றும், இப்பாட்டில், “தேவபிரானுடைக்கரியகோலத்திரு வருக்காண்” என்றும் சொல்லக்கூடுமோவன்கிறவோயி வரிஹாராயுச்சுமாக ஸஜாஞா வரிஹாராசாவெதவூதி யருளிச் செய்கிறூர் (தேவிதூாதி.) (ஹவாயிஷயத்தையும்) உமக்குடை ஸுராஞ்சவாழ்வார்க் குடைஸுமான ஹவாயிஷயத்தையும்காற் கடைக்கொண்ட புகாத்தை உழடிச்சாஞ்சைவேந் விவரிக்கி றி (ஸமிவேணவீதூாதி.) இந்தால் - அதிரகமாகப் பற்றுகை அங்கைதெவன்று கருத்து. ஆழ்வாருகந்த விஷய நெமன்று பற்றின புகாத்துக்குஅஞ்சிச்சுடிச்சாஞ்களை யருளிச் செய்துகொண்டு விவரிக்கிறூர் (விட்டு சித்தரென்று தோடங்கி, மீண்டுமேந்தா கான்னுமளவும்.) கீழ்வாழ்வில்

தனிர்ந்திலரிடே; ஆழ்வார் முன்னகவரு முடிசூத் தைத்தவிர்ந்திலரிடே. “ஹவதபூபாலோஇதா” என்று கேட்க, “யசிச்சாயிகதிலோஇதா” என்றாற்போலே, சூவாரூபாவிபௌரிஷூஹ் தமாய் வருமது ஆஜாணீய மிரேயிவர்க்கு; திருப்பாராட்சியார், “வடகீழ் மூலையில் தத்தெதையும் ‘ஆருயணீயம்’ என்று உடையவரானிச்செய்தாராகில் எனக்குமதுவாமத்தனையன் ரே” என்றாள்; சுணமலைப்பாடியடையார் மாடையன், தெற்கே யெடுத்துவிட்டபோது, பிள்ளையாத்தான் அங்கேகுறைவறுப்புச்சுமைக்க, அவர் “உமக்கு வேண்டுவதென்” என்றுகேட்க; இவர் “அம்மைக்கொண்டுபண்டேயுபகாரங்கொண்டோம்கானும்” என்ன; “ஆவதென், என்னையறியாதே வருவதோ ருபகாரமுண்டோ” என்ன; “எங்களாஹாரூர் நான் கோயிலில்மன்பெற்றது அவ்வேள்களனுலே” என்று அருளிச்செய்யக் கேட்டிருந்தோம், இதுக்கு மேற் பட்டதோ ருபகாரமுண்டோ நமக்கு” என்றார்; உடையவர் வெள்ளைசாத்தி யெழுந்தருளின காலத் ரணம் (ஆழ்வாரிதூஷி) இவர்க்கு — மயாகவிகளுக்கு. சுணமலைப்பாடிச்சுராசிலிஶாநநம். மாடையங் என்று — ஒரு வேளாளனுக்குப்பெயர். எடுத்துவிட்டபோது—ஸேநானயம் திரட்டிக் கொண்டுபோனபோது. பிள்ளையாத்தான் — ஒரு பூர்வைஷி வர். சுமைக்க—அமைக்க. மன்பெற்றது — திரட்டான மாளிகை உறித்தது; இவ்வைதிழுத்தால் ஆஹாரமிதன் என்றானுக்கு மஹிமதனன்று தோற்றுகிறது. (காலத்திலோ)

ரணம் (ஆழ்வாரிதூஷி) இவர்க்கு — மயாகவிகளுக்கு. சுணமலைப்பாடிச்சுராசிலிஶாநநம். மாடையங் என்று — ஒரு வேளாளனுக்குப்பெயர். எடுத்துவிட்டபோது—ஸேநானயம் திரட்டிக் கொண்டுபோனபோது. பிள்ளையாத்தான் — ஒரு பூர்வைஷி வர். சுமைக்க—அமைக்க. மன்பெற்றது — திரட்டான மாளிகை உறித்தது; இவ்வைதிழுத்தால் ஆஹாரமிதன் என்றானுக்கு மஹிமதனன்று தோற்றுகிறது. (காலத்திலோ)

திலே, திருவடிகளிலே ஸ்ஸிருமுடையானா ‘பெருமாளைத் திருவடித் தொழுவேண்டா’ வென்று, ஆழ்வானை ‘நீரார்’ எமக்கு விரோபிக்கோ, நீர்புக்குத் திருவடித் தொழுலாகாதோ வென்ன; “சூதாண்டு மோச்சஹேது என்றிருந்தோம், அது வருஸஹேது வானபின்பு எம்பெருமானார் திருவடிகளில் ஸ்ஸிருத்தை யற்றத்துக்கொள்ளவோ!” என்று மீண்டு போந்தார்.

(திரிதந்தாகிலும்) திரிதருகையாவது-மீஞ்சை; மீண்டாகிலும். திரிதலென்றது-கடைக்குறையான சொல்லாய், திரிதந்தாகிலும்-போனவழியெல்லாம் மீண்டாகிலும். அதாவது-திருவாய்மொழிப்பாவை விட்டு, இசைகளைவிட்டு, ஆழ்வானாவிட்டு, அவருகந்த விஷயமென்று பூஷிதாவயியிலே வந்து.

என்ற வந்தாம். “அவர்?” என்று ஶேஷம். (வேண்டா வென்று) என்ற அங்காம் “கேர்யிலிலே கிருஷ்ணன் மறு ஷ்டர்விலக்க” என்று கூட்டுவது. ஆதாணமென்றது-ஆரோ னுக்கும் விரோயியாகாதபடியான ஶாசிமும்திசிமும். இவ்விடத் தில் “ஆதாணங்களில் ஹ்யாங்ம், ஶாசிமும் திசிமும்” உத்தரி வாகூங்கள் அதுல்சேயங்கள். கீழிரண்டுபாட்டிலும் “என்னப்பன்” என்றும், “பெருமாயன்” என்றும், “நட்பியென்றக்கால்” ஆழ்வானாயும், குருகூர்நம்பி “பாவினின்னிசை யென்றவிடத்தில் திருவாய்மொழியையும், அதின் மாநத்தையும் பற்றின குமத்தைத் திருவள்ளம்புற்றி மீண்டபடியை விவரிக்கிறார் (அதாவதி தூதி). “களியகோலத் திருவகுக்

(தேவபிரா னுடைக்கிய கோலத் திருய்யுக்காண்பன்) (தேவபிரான்) நிதூஸு-ஸ்ரீக்ஞக்குத் தன்னை முற்றாட்டர்க் அநுஷவிக்கக் கொடுத்துக் கொண் டிருக்கும் உவகாராகன். இவர் நின்றநிலை சூலைந்து ஹவஶிஷியத்திலே நிற்கும்போதும், அதினெல்லையான நிதூஸு-ஸ்ரீகள் யாடெதூயாயாயிற்று இருப்பது. (தேவபிரா னுடைக்கிய கோலத்திருவரு) நிதூஸு-ஸ்ரீக்ஞக்குப் பூட்டிடும் வடிவு, காளையெநில ஸ்ரூபீமாய், அழகுதான் ஒருவடிவு கொண்டாற் போலே யிரேயிருப்பது. “கோலமே தாமரைக் கண்ண தோரஞ்சனால்மே” என்று ஆழ்வார் வாய் புலத்தக் கேட்டிருக்குமவ ராகையாலே பேசு காண்பன்” என்கையாலே, “தேவபிரான்” என்றதுக்கும்- தம்மை யநுஹவிப்பித்தாற்போலே யவர்களை யநுஹவிப்பித் தானென்று திருவுள்ளமென்று தாட்டு மருளிச்செய்கிறூர் (நிதூஸு-ஸ்ரீக்ஞக்கிதூாடி). இவர்மீண்டரீாகில் “என்னப்பனில்” என்ற கண்ணையன்றே பற்றுவது; “தேவபிரான்” என்பானென்ன வருளிச்செய்கிறூர் (இவர் நின்றநிலை உதூாடி). நின்றநிலை என்றது - திருவாய்மொழியிசையிலே நின்றநிலை என்றபடி. அதினெல்லையான வென்றது - ஹவ அஷீயத்தின்மே லெல்லையான வென்றபடி. நிதூஸு-ஸ்ரீகளது ஹவிக்கும்வடிவ் கையகோலத்திருவருவாயிருக்குமோவென்ன வருளிச்செய்கிறூர் (நிதூஸு-ஸ்ரீக்ஞக்கு இதூாடி). இறே என்றது - புதோண்மூலிசியைச்சொல்லுகிறது. இது இருந்தபடி யென்னென்ன (கோலமே இதூாடி) ஹவது வணரன்திக்கே யிருக்கிறதாம், அவன் நிருமேண்டுய வரி த்துக்

கிறூர். பாடியோறிகள், யேற்றம் கைப்புகுந்தால் ஊரசியடைய வடிவை வழிக்குமாபோலே, இவரும் இவ்விஷயத்தை வழிக்கிறார் - “கரியகோலம்” என்று, ஸ்ரீபெஹபண்ணும்படி, ஆழ்வார் வழிக்கக் கேட்டிருந்தபடியாலே. காண்ண-ஸாக்ஷாத்தரிப்பன். ஸாக்ஷாத்தரித்தநுலவிக்கிற விவராவிட்டால், பாடி பூநிமயன் யாயிற்று ஸாக்ஷாத்தரிப்பது. (நான்) “தேவுமற்றறியேன்” என்று அதுவுடியிடத்தை ஸ்ரீவீத்த நான்.

(பெரியவண்குருகூர்நகர்நம்பிக்கு) உஹோாராய்க்கொண்டு திருநாஸியிலேதிருவ்வதாரித்த ஆழ்வார்க்கு. ஸ்ரோஸானுடையவளாராஜம் ஜீவியாத் காலத்திலே தன்வாசியறிவித்த வெளாராஜமிரே. குருகூர்நகரொன்று - வைகுந்தமாங்கலா வருவாவாத்

காணக்கடவேணன்றஹாய மாகாந்தரிப்பாணன்னன்றா
காருளிச்செய்கிறூர் (பாடியோறிகளிதூாதி). “காண்பன்” என்றத்தாலே - தேவபிராணியே காணக்கடவேணன்ற பொருளாய், அத்தையருளிச்செய்கிறூர் (ஸாக்ஷாத்துாதி) “காண்பன்” என்றத்தால் ஆயு வீசிமாயிருக்க, “நான்” என்றத்தால் மனிதம் (தேவுமற்றிதூாதி.)

பெருமழை வண்மைக்கு விஶேஷங்களமாக்கி, அத்தை விசேஷிக்கிறூர் (ஸ்ரோஸானுடைய இதூாதி), குருகூர்வாயுாஸ்துாம் (குருகூரிதூாதி) வாசோநத்தாலே ஆழ்வாராடும் திருங்கியையும் வித்தநுக்கு குடித்துகிளவைந

கிறது. “பாவைழம்” என்பது, அயர்வறு மமர்க்களதிபதி” என்பதாய் ஆழ்வார்படுமதெல்லாம், இவரும், “திருநகரி” என்றாலும், “ஆழ்வார்” என்றாலுமப்படியே யாயிற்று அதுவசிப்பது. (நம்பிக்கு) “நானென்றைவிட்டேன்” என்னலாமபடியோ. ஆழ்வாருடையபெ-அடியிருப்பது. அதாவது-ஆழ்வாராயநுவசிக்கும் அதுவத்திலே ஹவாவிஷயம் அதோ-அதமீயிருக்காது. (ஆனாரியஞ்சு) உரியவடியனுப். உரிய வடியார்க்கு, தந்தாமுக்கு என்ன வொரு வியாவியங்க விண்றிக்கே ஹாவி உகந்தத்தையே பற்றி, அவன் கைவிட்டத்தை விட்டிருக்கு மதிரே ஹா-உவம். (அடியேன்) ஆழ்வாருடையநீர்மைக்குத் தோற்று “அடியேன்” என்கிறார்; “தொண்டொல் ஸீரும்வார்ஸ்” என்னும் நீர்மையிரே. (பெற்ற நன்மையே) பெற்ற ஹவலாஹம். ஆழ்வார்க்கு உரிய

தாவூம் (பாவைழ மிதூாலி). “குருக்கங்கரான்” என்னுதே, “நம்பி” என்றுதுக்கு தாவூத்தை யெல்லையளவு மருளிச்செய்கிறார் (நான்னன்றை இதூாலிவாகூ-இயத்தாலே). உரியனு ஆளாய் என்று விசேஷிக்கைக்கு ஹூயோஜங் மருளிச்செய்வதாக உரியவடியார் சிலையைக் காட்டுகிறார் (உரிய இதூாலி). நான் என்றிருக்க “அடியேன்” என்றருளிச்செய்கிறார் (ஆழ்வாருடைய இதூாலி). “நன்மையே!” என்று விசூராகிற கொன்கிறார். ஆழ்வாருக்கு ஹாவாகூ-ஹாவ யான்மென்று (ஆனாரியஞ்சுப் பெற்ற நன்மையென்று).

காசு

கண்ணி நுண்சிறுத்தாம்பு

வழியேனுய்ப் பெற்றபேறு இதிரோன். பூராதூ
பூராதூவிவேகத்தில் பூரவணுத்தால்வந்தங்னமை
யன்றென்கை.

(ந)

தாபூரீ(பூரதூதூதி.)பூரதபூரத விவேகமாவது-
ஷஹவிதியம் பூராதம், இதாவிதியம் அபூராதம் என்று
விவேகித்துப்பற்றவில்லை. அப்பழியேயாகையாலேபற்றினே
னெடுத்தடி.

(ந)

நாலாம்பாடு.

நன்மையான்மிக்கநான்மறையாளர்கள்
புன்மையாகக்கருதுவராதலி
லன்னையாயத்தனுயென்னையாண்டிடுங்
தன்மையான்சட்கோபனென்னம்பியே.

ஐ. திவந்தி.

| | |
|-----------|-------------------------|
| நன்மையால் | அபகாரிக் ளளவிலும் உவசரி |
| மிகக் | க்கிற நன்மையால் |
| நால | அதிராயித்த |
| மறை | நாலுவகைபட்டட |
| ஆளர்கள் | வேஷங்கருக்கும் |
| புன்மையாக | வூரவைதம் செலுத்த வல்ல |
| கருதுவர் | வர்கள் |
| ஆதலில் | பொல்லுரிங்காக |
| அன்னையாய் | விதிப்பர்; |
| அத்தனுய் | ஆதலால் |
| | மாதாவாய் |
| | பிதாவாய் |

வாவுான அரும்பதங்கள்

சடு

| | |
|-----------|---|
| என்னை | அடியேனை |
| ஆண்டும் | நியமித்துப்போருகிற |
| தன்மையான் | வஹாவத்தையுடையரான |
| சடகோபன் | (என்னுடைய) ஶார்யுத்தைப் போக்கினவர் |
| எனனம்பியே | என்னுடையகுறைவுதீரும்படி வெள்ள தையையுடையவா. |

வாவுாந்தி.

நாலாம்பாட்டில், “என்னப்பனில்” என்றுகாற் கடைக்கொண்ட விஷயத்தை “ஆழ்வாருகந்தார்” என்று விரும்புகைக்கடியென்னென்னில்; என்தன மையைப்பாராதே யென்னை விஷயீகரித்த நீர்மையை யநுஸநித்தால், அவருகந்தவிஷயத்தை யுகவா

அரும்பதம்.

நாலாம்பாட்டு, சீழ்ப்பாட்டுக்கும் ஓப்பாட்டுக்கும் ஶஜா^க பரிஹாரா^க வெண வழதி யருளிசெய்கிறார் (என்னப்பனி விடுவாறி). என்னப்பனில் என்றது - “தேவுமந்தறியேன்” என்றதுக்கு உபகூத்தனம். (உக்ந்தார்) என்ற அங்காம் “ஆகிழும்” என்று சூரியாரும்; ஆகையால் ஆழ்வாருக்க கையே விரும்புகைக் கடியாயிருக்க (அடியென்னென்னில்) எனகிற ஶப்ததை உதியாதெனகிறது பரிஹாரதம். “புன்மையாகக் கருதுவராதலில்” என்றத்தைக் கடாக்கித்து, என் ஆடைய நிகா^{கி} மே பற்றுசாக அங்கிகித்த வாழ்வாருடைய வளங்கும், அவருகந்த விஷயமென்றாகிறும் பற்றுகைக்கு வேந்துவென்ற பரிஹரிக்கிறார் (என்தனமை இடுவாறி).

தொழிலேலே வென்ன ; உம்முடைய தன்மை யேது, அதுபாராதே அவர்விஷயீகரித்தபடி யென் னென்ன ; அத்தைப்பேசுகிறோர்.

(நன்மையாலிதூாலி) ஆதூஷாணங்களால் டெ வாராய், ஸங்ஸாரிகளுக்கு அவாஸுயஹுதெரா யிருப்பாரில் ஆற்வாராயொழிந்தாரடங்க, “இவன் அவதூ”என்றுகைவிடும்படியன்றேவன்னுடைய விதியிருக்கும்படி. ஒருத்தனுக்கு நன்மையாவது- தொடிமாணங்கள் ஏகாஸுப்பூங்களா யிருந்தால், தொடித்தைவிட்டு மாணாஸத்தை வீகாசிக்கை. அதில், மிகுதியாவது - “மாணை” என்று பேரிட வாவ தொன்றின்றிக்கே தொத்தே மேயாயிருந்தால் அதுதானே பற்றாக்கக் கைக்கொள்ளுகை. (நான்

(என்தன்மை பாராதே) - அதுவே பற்றாக்க என்று கூட்டு வது. ஒழிலேலே என்றது - இப்படி உத்தர மருளிச்செய்ய வென்றபடி.

நான்மறையாளர்க் காகையாலே - நன்மையால மக்க வர்களென்றுய், அத்தாலே உத்தராக்கள்று .மலிதா மரு ளிச்செய்கிறோர் (ஆதூஷாணங்களாலிதூாலி). ஆதூஷாணங்கள்- குதூஶாவூாலிகள். புன்மையாகக் கருதுகிறவர்களில் ஆற் வாராயுமதை தூாதராக்கினால், மேலே “என்னியாண்டிடும்” என்னக் கூட்டுமையாலே (ஆற்வாராயொழிந்தாரடங்கை) வென்றுசொல்லுகிறோர். அடங்க - சூதூம் ; நான்மறையா ளர்களெல்லாரும். “நன்மையால்மிக்கீ” என்றத்தை விவ ஸிக்கிறோர் ஒருத்தனுக்கு இதூாலிவாசு அயத்தாலே.) பற்றா

(மறையாளர்கள்) அதுக்கடியாக ஹிதாநு ஶராஸங்ம பண்ணக்கடவ வேஷங்களிலே அவற்றாலும் திரு சு மவர்கள். நாலுவகைப்பட்டி வேஷங்களுக்கும் வூஷா வெப்பாம் செலுத்தவல்லவர்கள். அவர்களாகிறோர் - ஸ்ரீஜநகராஜன் திருமகளாதல், சூரத்தாழ்வானுதல். இத்தால் சொல்லித்ரூபித்து - வேஷாஷதாதூஷாஸு கைப்படுகை; அதாவது - ஆந்தூஸாஸுவுபுயாந்தாகை யென்றபடி. (புன்னமையாகக்கருதுவர்) புன்னமை யென்று - ஒரு யாழும், அதுக்காஸரூயமான யாரியுமா யிருக்கையன்றிக்கே, புன்னமைதாலெலுரு வடிவுகொண்டு தென் நிருப்பர்கள். புன்னமையாவது - ஆட்டிவு மாதல்; பொல்லாங்காதல்; விஷயாஞ்சாப்ராவண)

சாக - ஹேதுவாக. தாதூஷம் (அதாககிடூாதி.) அதுக்கு பற்றாக்கக் கொள்ளுகைக்கு. ஶபூராஷு க்யாஷாவெந “ஆளர் கள்” என்றதுக்கு தாதூஷம் மருளிசசெய்கிறோர் (நாலுவகை உதூாதி.) வூஷாவெப்பாம் - அவன்டமான வேஷத்தை அாதுத் தின்படியே ஶாவரகாண்டாதிராமுபேண விஹஜிக்கிற வூஷா ருடைய வயிகாம். அவர்களாகிறோர் என்றது - நன்னமையால்மிக்க நான்மறையாளர்களாகிறோர் என்றபடி. உதூஷு கிழிகைம் (இத்தாலிதூாதி.) வேஷாஷு தாக்காஷுத்தின் படியே யதுஷ்டிக்க வல்லவர்களாயிருக்கைளன்றபடி. ஆந்தூஸாஸுவுபுயா ஹுதாநு கூலாது காணம், * புன்னமை ஶபூராஷு மான ஆட்டிவமாதல், பொல்லாங்காதல் இவ்விடத்துக்கு விவகுதி மன்று, மேல்பாட்டில் ஆட்டிவத்தை சுவெழியாமையாலே.

சுற

கண்ணிதுண்சிருத்தாம்பு

மாதல்; உரூபாநமாதல். இத்தான் - மேஸிற்பாட்டிலே பூஸ்தமாகக்கடவது.

(ஆகவில்லைனையா யத்தனுயென்னை யான்டிடுங் தன்மையான்) அப்புன்மையே ஹேதுவாக “இவ் வளவில் நாமல்லது ராக்ஷஸில்லை” என்று எனக்கு ஸாவியபூஸ்-வுமானவர். “தீர்வுமொகாநு ஸூப் கருப்புதலிவராண்டுதான்” என்கிறபடியே, “காகத் தோபாதி யிவனுக்கும் புறம்பெழரு பற்றாகில்லை” என்று அதுவே ஹேதுவாக ஸாவியராக்கரானவர். பிரியமேசெய்யக்கடவிரத்செய்யுமதுவும், ஹிதமே செய்யக்கடவ விதாசெய்யுமதுவும், ஸா-குபாநு ராமிவானவழிமைகொள்ளும் நாயன்செய்யுமதுவும் செய்யுமவர். “தாயாய்த்தந்தையா யறியாதன வறி வித்தவத்தா” என்று ஒல்லாஷிஷயத்திலாழ்வார்சொல்லுமதெல்லாம் ஆழ்வார் விஷயத்திலே சொல்லுகிறுரிவர். (தன்மையான்) அழிக்கு ஒள்ளும் போலேயும், ஜலத்துக்குஸைதும்போலேயுமிழுங்காவங்வ

பொல்லாங்கு-பாவம். தாவுரூபம் (அப்புன்மை இதூாதி) எல்லாருக்கும் தூாஹஹேதுவான புன்மை, இவருக்கு ராக்ஷிக்கைக்கு ஹேதுவானபடியை யுவவாதிக்கிறார் (தீர்வுமொகாநிதூாதி.) “அன்னையாய்” இதூாதிக்கு மள்ளஞ்சியாலே ஸ்பாயம் (பிரியமே ஒதூாதி.) நரயன் - வெள்ளான். வூராதா ஸடுபடுகிறார் (தாயாயிதூாதி.) “தன்மையான்” என்றத்தைக் கீழ்ச்சொன்ன மூன்று உங்களிலுங்க கூட்டி தாவுரூபி (கூத்திதூாதி.) உலை ஹாவங்களை நிராமிவகமருக்க

கணீ சிரா-உபகமாகவுடையவர். அதாகிறது - “இவனுக்கு உபகாரித்தோம்” என்று, தான் நினைத்தல், இவன்றனக்கு புது-உபகாரத்தி விழியவேண்டி பிருத்தல் செய்யாதொழிலை. (சடகோபன்) என் பக்கல் சார்புத்தைப்போக்கினவர். கீழ்மூன்று ராட்டிலும் “தென்குருகூர்நம்பி” என்று சொன்னவர், இப்பாட்டிலே “சடகோபுன்” என்றாரிரே; ஸ்ரீதோஷத் தைப் போக்கினங்குடியாலே. (என்னம்பி) தாய் செய்வது தமப்பன் செய்யமாட்டான்; அவன் செய்வது இவள் செய்யமாட்டாள்; ஆஹாருன் செய்யுமது இருவரும் செய்ய மாட்டார்கள்; நாயன் செய்யுமது அடியான் செய்யமாட்டான்; எல்லார் செய்வதும் செய்யவல்ல பூதியையுடையவர். (என்னம்பியே) என்னுடைய தண்மையாகிற பாழ்ந்தாறு நிரம்பும்

சொன்னத்தால் மளிதம் (அதாகிற தித்தாஷி). ஶார்புத்தைப் போக்கினதுக்கு ஜாபக மென்னென்ன வருளிச்செய்கிறூர் (கீழ் இத்தாஷி வாகூற்யத்தாலே) வாாதூம் சொல்லாதே “நம்பி” என்றதுக்கு தாட்டு மருளிச்செய்கிறூர் (தாய் என்று தொடங்கி அஞ்ச வாகூத்தாலே). (ஆஹாருன்) எனக்கு வாகூத்துக்கு, ஶார்கோபன் என்று - என் அஜ ராந்துக்கு தைப் போக்கினவ ரான்கையாலே யென்று கருத்து. (நம்பி) என்றதுக்கு, கீழ்ச்சொன்னவர்களோடு வாழும் சொள்ளுர்; அவர்களிலும் ஆயிருமாக வாழும் (என்னுடைய வித்தாஷி). பாழ்ந்தாறு - படிகுழி; அதாவது - தம்முடைய தோஷங்களாகிற வழகமான படிகுழியைத்துற்றுப்

பழயாள பூர்த்தியையுடையவ ளான்னுமித்தனே. "இவர்க்கு,கீழ்ச்சொன்ன ஆர்வாஷங்கள் வூராயாவாசீ) மல்ல;களோவபாயிகமர்கவந்தவஸூரைமாகையாலும் அபைராவஸ்ரமாகையாலும். (ச)

போடுகைக்கீடான கூவாதிறான டூதிய யுடையவ ளான்கை. ஆயிகூத்தை யுவவாளிக்கிறார் (இவர்க்கிடூாலி). நன்மையான்மிக்க நான்மறையாளர்களி - என்னை - புன்மையாகக் கருதுவராதவில - சடகோப னென்னம்பியே - அன்னையாயத்தனும் என்னையாண்டிடுந் தன்மையான் என்று அநயம். ஆக, காற்கடைக்கொண்ட ஹவாதிவதயத்தையும்.வாவு காரோவ காரகரான ஆட்வாகாயிட்டு உகவாதொழிலேனே வென்று கருதது. (ச)

அஞ்சாம்பாட்டு.

நம்பினேன்பிறர்நன்பொருந்தன்னையும்
நம்பினேன்மடவாகாயுமுன்னெலாம்
செம்பொன்மாடத்திருக்குருகூர்நம்பிக
கன்பனுயடியேன்சதிர்த்தேனின்றே.

வட்திவகு.

| | |
|----------------|-------------------------|
| முன்னெலாம் | அநாலிகாலமெல்லாம் |
| பிறர் | கரூரனுடைய |
| நன்பொருள்தன்னை | ஸமீவீதமான ஆதவஹாவை |
| நம்பினேன் | ஆசைப்பட்டுப்போந்தேன்; |
| மடவாகாயும் | வாதிவர்த்தாலிகளையுடையபா |
| | கூகளையும் |

வருவாவுள்ள அரும்பதங்கள். நிக

| | |
|------------------|------------------------|
| நம்பினேன் | ஆகசப்பட்டுப்போக்கேன்; |
| செம் | மாற்றுமினுங்கின |
| பொன் | பொன்னுலேசெய்யப்பட்ட |
| மாடம் | மாடுஞ்களையுடைய |
| “திருக்குருகூர்” | திருநல்லியிலேயிருக்கிற |
| நம்பிக்கு | உள்ள ரான் ஆழ்வார்க்கு |
| இன்று | சேஷமானஸையத்திலே |
| அன்பனுய் | பீடதனைய்; தாவனுய் |
| அடியேன் | அடியேன் |
| சதிர்த்தேன் | சதிரையுடையேனுணேன். |

வருவாவுள்ளங்கி.

அஞ்சாம்பாட்டில், உம்மைப் புன்னமயாகவும், உமக்கு ஆழ்வார்வாவுப்புகாரத்தாலுமுபகாரகராக வுஞ்சொன்னீர்; உம்முடையபுன்னமயையும், உமக்கு ஆழ்வார் உவகரித்த நன்மையையுஞ் சொல்லிக் காண்கொன்ன; சொல்லுகிறோர்.

அரும்பதம்.

அஞ்சாம்பாட்டி. “புன்னமயாகக்கருதுவர்” என்று - புன்னமயும், “அன்னையாய்” இதூாதியால் - ஆழ்வாருவகரித்த படிகளும் சொல்லி யிருக்க, இப்பாட்டிதுஞ் சொல்லுவானென்னன்கிற ஶப்தமையை வசிஹரிக்க வேணுமென்று திருவள்ளம்பற்றி; விஶாஷி பூஷா வெற அவதாளிகை யருளிச் செழ்கிறார் (உம்மை யிதூாதி.) சொல்லிக்காண்க என்றது- விசேஷத்துச்சொல்லிக் காண்கொன்றபடி.

(நம்பினேணிக்டாலி) இது என்னுடைய புன்மை யிருந்தபடி. (பிறர்கள் பொருள் - நம்பினேன்) பிற ரொன்கிறது-வஸரெபாரனை. நன்பொரு ளென்கிறது - சூதுவஸா-வெ. திருவியாதுவராத்துக்கும்வருகாய், விலைஜாதியமர்ன வைலக்ஷணைத்தை யுடைய ஞகையர்லே - பிறரொன்கிறது; “உத்திங்போடாஷவஸநார்” என்னக்கடவுதிரே. பொருளென்று - ஆரவஸ்ம். நன் பொருளென்று - விலக்ஷணமான ஆதுவஸா; “உரவஸாணிநவத்திரி-உரவஸாங்களில் பூயா நமாக வாதுவஸாவை நிரூபித்ததிரே. அத்தை யிரே முன்புநான் அவஹாரித்தது. நம்புதல்-ஆசைப் படுதல். வாழுவுத்தை யாசைப்படுகையிரே - அவஹாரமாவது. “வன்கள்வன்” என்று ஆழ்வாரநு வொலித்ததிரே யிவர்க்குமுதல். “கிழெநநகூத உரவு

ஹாதாவஸ் மருளிச்செய்து, அதயித்து தாவஸ் மரு ளிச் செய்கிறோர் (பிறர் இதூாலி) பிறர் என்று ஸரானைச் சொல்லும் பூகாத்தை யுவவாலிக்கிறோர் (திருவியாதெதூாலி) அவ்வருகு - உதாவயி. இதுக்கு மேது (விலை ஜாதீயெதூாலி.) ஆதூவைச் சொல்லும் பூகாத்தைக் காட்டுகிறோர் (பொருளென் றிதூாலி.) வைஸேஷிகிதரீதூர். நன்மைமீட்டுவபவாலிக்கிறோர் (உரவஸாணைதூாலி) “நம்பினேன்” என்றதுக்கு தாவஸ் ம (அத்தை யிதூாலி.) ஸவாரஸ் ம (நம்புதலிதூாலி.) ஆசை, அவஹாரமானபடி, யென்னென்ன (வாழுவஸாதூாலி.) தம்மை ஆதூவஸ்ரீயாக அறங்கிக்கைக் கடியென்னென்ன (வன்கள்வன் இதூாலி) வன்கள்வன்

பெசூரொணாதாவீஹாரினா”.— மஹவெழுஷ்குத் தளவில் நில்லாதே, ஸேஷ்குகாபெழுஷில் நிற்கக் கடவ ஆதுவதூவைக்கிடர் நானவெஹரித்தது; ததிய செஷ்மான வன்றிரே இவ்வாதுவதூ சநநாரா ஹமாயிற்றுவது. அவஹாரத்தில்வநீதால், உரவுத்தி னுடைய ஸாவுதைக்கும், அஹிராநித்தவ னுடைய ஸாவுதைக்கும் தக்கபடி பூராயறித்தம் கனத்தி ருக்குமிறே; பூராஹணவூவை அவஹரித்தாற் போலன்றே, வணாஅநுவதூபெவயவெஹரித்தால்; உரவுங்களிலும் ஶாராவயாஹாவத்தாலே பூராபு

என்றது - திருவ்வாய்மொழி; வி உவாவோதந நூயேன;
“நன்பொருள்” என்றதில், “தன்னை” என்றதுக்கு தானுன தன்மையாக தாதுநூடு (ஹவுத்து)ாஃ “ஸெஷ்குகாபெழுஷில் நிற்கக்கடவ குதுவதூ” என்றத்தை யுவபாதிக்கிறார் (ததியெத்து) தடைஷ்குடு, ததியஸெஷ்கூ வூது மாகை யாலே, ததியஸெஷ்கூ மில்லாதபோது தஸோஷ்கும் குலை கையால் அநூஹு கூம் பூவதுமாம்; அத்தாலே சநநாரா கூ மில்லையாமென்று கருத்து. “பிறர்” என்று - ஹாலி ஹு பெவாக்கணும் சொன்னத்தாலும், “நல்” என்று - உவு பெவாக்கணும் சொல்லுகையாலும் மனித்ததோ ராடு த்தை யூருளிச்செய்கிறார் (கவஹாத்தில் வந்தா லித்து) அஞ்சவாகுத்தாலே) “தூண்க்காலீவஹாரென யொதொஷி: பவிக்கித: | ஹா நாவஹார்வி தாவாதெவாபெதுஷடி || கஷாஹூரவஹாரென யொதொஷி:பவிக்கித: | ஸூரதிருய ஸ்ரவஹாரெவி தாவாபவாபெதுஷடி || குதுவாயதோ

ஸ்ரீத்த வைசிடிழுமுண்டிரே; விறகு, வைக்கோல் களவுகண்டாற்போலே யன்றிமே ஸ்ரீத்ததைக்களவுகண்டால்; ஆதவஷ்டா, ஸ்ரீகளவுப்பஹ ஸ்ரீநிய்மாய், உடையவன் வைராஹாநுயிரே ஸ்ரீநுப்பது.

(நம்பினேன்மடவாராயும்) ஸ்ரீராதுக்குஅவித்த மான வத்ஸவை அபைஹரித்த நான், தெஹாதாஹி ஓநிகள் “என்னது” என்று அவிலாநித்த வத்ஸவை அபைஹரிககச் சொல்ல வேணுமோ; ராஜாதாவ ஹாம்பண்ண அஞ்சாதநான், கூத்துருடையவிற கும் வைக்கோலும் அபைஹரிக்க அஞ்சவனே; இத தால்-ஸ்ரீராஹித்தமானவத்ஸுவெயும் அபைஹரித் தேன்; அநுருடைய வசிதிவிஷயத்தையும்பவஹ ரித்தெனன்றபடி. மடவா கொன்கையாலே - அங்கும் அநந்தாஹங்களை யபைஹரித்தே என்கை. (முன்னெலாம்) இப்படி தெஹாதாஹி ஓநியியும் விஷயப்புவண்ணும் போந்த காலந்தான் வாவயி)

நாவு தீர்த்தஸஹாவா; பூதாசிராந் | தஸாத்துரைஹாரண
தொத்தஸாதெங்கவிடுதெநா” என்கிற விவ்வாதங்க லிவ்வி
டுத்தி ஸ்ரீதுவாஸுயங்கள். கார்ஜன - கூத்துரன். “பிறர்
நன்பொருள்” என்றத்தைக் கூறாகித்து தாத்துரை (ஸ்ராவ
துக்கிழுாதி) ஸ்ரீ கன். என்னுமேத, மட்பத்தையிட்டு விஶை
வித்ததுக்கு ஸ்ரீ யோசைது (மடவாரித்துாதி) ஹாது
பூர்யம் (இப்படி தித்துாதி) காதியக ஸ்ரீதூபமாது

வாய்மூல அரும்பதங்கள்.

கணி

யாகப் பெற்றதோ, ஈஸ்ரானோபாதி ஆதாவும் சிதூன்; காமமும் அதாலி; சுவிதூஸ் ஸமுமநாலி; ஆகையாலே, முன்புள்ளகாலமெல்லா மிதுவே யார்வெதூ யென்கை.

உம்முடையபுன்மை, குறைவற்றிருந்தது. ஆழ்வார் உமககு நிபிராதுகமாக வுவகாரித்தவள் வேதென்ன; அத்தைச் சொல்லுகிறார் மேஸ் (செம்பொன்மாடத் திருக்குருகூர்நம்புக்கு) என்னுடைய பத்ரவூத் தத்தை யாராயுமததனை அவன்றாரோ வாழவார், “என்னையுபேசுவித்தகால மில்வளவு, வாப மில்வளவு” என்று பார்க்கும்படியுன்றே. ஆழ்வாருடைய பத்ரி குதூவஹாரம்பண்ணினேன், நான் விழய ஏர்வணானேன்று கைவிடும்படியுன்றே.

ஆழ்வார்திருவடிகளை நீர்தாம்கிட்டினபடி யென்னென்ன; விஷயங்களுக்கார்ந்தே, அராவஹாரத் துக்கு இடம்பார்த்துத் திரியாகிற்க, அச்செம்பொன்மாடத்தைக் களவுகாணப்புக்கேன்; அங்கே * வைத்த மாநியியைகண்டு அகப்பட்டே என்கிறார்.

ஷததுக்கு ஷதாவை யருளிசெய்கிறு; (ஸானோவாதி உதூர்லி).

மேலுக்கீவதாளிக (உம்முடைய விதூர்லி) நம்பி வாதாவூம் (என்னுடையவிதூர்லி) * “மடவாராயும்” என்றத்தைக்கடாக்கித்து (செம்பொன்மாடம்) என்றுவரி த்ததுக்கு ஶாத்ருப்பிராராட்சேன தாவூம் (ஆழ்வாரிதூர்லி) வரீதத

இவர்க்குவைத்தமானியி ஆழ்வாரிடே. ஆழ்வார்திருவடிகளோபாதி திருத்தமானியும் இவர்க்குவைத்தாம்பு மாகையாலே திருத்தமானியைக் கவிபாடுகிறார். (இன்றன்பனும்) இதுக்குமுன்பு எனக்கொரு நினைவின் றிக்கே யிருக்க, அவினிதமாக ஆழ்வார் திருவடிகளிலேப்பு வண்ணுக்கண்டேன். அநாலிகாலம் ஆதா பொஹாம்பண்ணியும் விஷயப்பு வண்ணுயும்போந்த விது இழுவுக்குடலாகையன்றிக்கே, ஶரண்டுபு, ஹா வத்தாலே. பேற்றுக்குடலாக சூதிபண்ணினாப் போலே மலித்துக் கொண்டு நிற்கக் கண்டேன். “நான், என்னது” - என்றிருக்கை தவிர்ந்து ஒதா விஷயங்களில் விராத்ராய், ஹவுவெட்குத்தளவில் நில்லாதே அதினெல்லையான தழியிஶாஷ்குத்தள விலே நின்றூராழ்வார்; இந்தக்ருளைவெட்டையின்றிக்கே, முதலடியிலே நான் ஆழ்வார்திருவடிகளிலே

தகருதாதூராநாம் (ஆழ்வார்திருவடிகளோபாதியிதூாலி.) “இன்று” என்றத்தை இங்கேயைத்து புதிகம் (இன்றன்பனும் என்றது.) (திருநினைவின்றிக்கே என்றது) குதூ பொஹாசித்துருமென்றும், விஷய பூரவணை மாகாதென்றும், ஹவுவெட்கும் உடைஶூமென்றும், தழியிஶாஷ்குடி பாசோநூரூமென்றும் இப்படி ஸிதவிவெந * யின்றிக்கே யென்றபடி. இது “இன்று” என்றதுக்குதாதூராம். “இன்று” என்றபதுத்தை யுட்கொண்டு விழுக்கிறார் (ஸதாதிதூாலிவாகுதூயத்தாலே). “நம்பி” என்றத்தைக்கடாக்குத்து ‘ஓன்,

வூராவூரான அரும்பதங்கள். இன

பூவண்ணகப் பெற்றேன். (அடியேன்) ஆழ்வாரு
டைய வைஹவத்தை அநாவூநீத்து, “நானெண்
ஶாஸුத්யாபாதகம்” என்கிறபடியே அதுக்குத் தோ
ற்று (அடியேனன்கிறூர்.) ஆவாரார்களை “நம்பி”
என்னக் கற்பித்தாற்போலே, ஆவாரார்கள் அழைத்
தால் “அடியேன்” என்கிறதும் ஸ்ரீ இயாதவிகள்
வாவைதெயாலே யாயிற்று. (சதிர்த்திதன்) சதிலா
யுடையே ஞேன். ஈஸாரபெருமான வாதாவை
“என்னது” என்றிருக்கைக்கும், ஒதரவிடிய பூரா
வணாத்துக்கும் மேற்பட்ட சதிர்கேடு இல்லையிறே;
அவற்றைவிடு ஹவாவிஷியத்தளவிலே நில்லாதே,
ஆழ்வாரளவும் வரும்படிசதிலாயுடையேனேன்.

என்னுதே “அடியேன்” என்றதுக்கு தாக்காம் (ஆழ்வா
ருடைய வித்தாநி). சதிர் இன்னதென்று வூவாவதிப்பாக
மாக வருளிசசெய்கிறா (சுப்பாதாதுாநி) (ட)

ஆரும்பாட்டு.

இன்றுதொட்டு மெழுமையுமெம்பிரா
னின்றுதன்புகமேத்தவருளினுன்
குன்றமாடத்திருக்குருகூர்நம்பி
யென்றுமென்னையிகழ்விலன்காண்மிடோ,

பூதிடிடு.

இன்றுதொட்டும்
எழுங்மயும்
ஏம்பிரான்

இன்றுமுதல்
மேலுள்ளகங்களெம்பலர்ம்
ஊன்குலாசியானவர்

சிது

கண்ணிதுண்சிதுத்தாம்பு

| | |
|---------------------|---|
| சின்று | ஒருப்பிட்படங்கின்று |
| தன் | தம்முடைய |
| புகழ் | கலூராண்யாணங்களை |
| ஏத்த | வாதிக்கும்படி. |
| அருளினுண் | சூவெப்பண்ணினார்; |
| குன்றம் | வாவ தங்களுக்கொத்த |
| மாடம் | மாடங்களையுடைய |
| திருக்குருகூர்நம்பி | திருநாள்மிலே எழுந்தருளி யிருக்கிற ஆழ்வார், |
| என்றும் | எக்காலத்திலும் |
| என்னை | என்னை |
| இகழ்விலன் | ஈதாழிச்சிழிலர் |
| காணமின் | கானுங்கள். |

வாவாவாவாநடி.

ஆரும்பாட்டில், ஆழ்வாரிப்போது இங்கேவிஷபி
காரித்தாலும், ஸீர்தாம் அநாதிகாலம் வாவாவெடுநடிப்பன்
ணிப்போந்த விதியமாகையாலே மறுவசீடிலோ
வென்ன; அங்கன் மறுவசீடும்படியாயோ! ஆழ்வார்

அரும்பதம்.

ஆரும்பாட்டு. “என்றுமென்னையிகழ்விலங்காணமின்”
என்றத்தைக் கட்டாகவித்து ஹாநாஹவா ராவராவ செஶாமா
தல், வராவசெஶா ராஹாநாஹவாமாதல் சொல்லக்கூடா
மையாலே ஶாத்தூவாஹாநாவெந வருளிச்செய்கிறார் (ஆழ
வார் இதூாதி). “சதிர்த்தேனின்றே”? என்று ஸீர் வாகோ
வித்திருந்தீர்; இது நிலைநிற்கப் புகுகிறதே; விதயாத
ங்களை ஈதாழிப்பாக வந்தால் துவாவெதயாக் ஸீர்தானே

புவாதமென்பக்கலீருப்பதென்கிறூர். “ஸாவீநாம் ரீதிதாமெலை யொழலூடோஷி ஜாயதெ” என்றும், “வளையிலுறைஷுவாவீச்” என்றும், ஹுஸ்டி புவாதிக்கும் ஹவதூபிவெ யளவிலே நினைத்திருக்கலாமோ ஆழ்வார் சூரியெயெ.

(இன்றுதொட்டும்) விஷயீகரித்தனின்று முதலாக, ஹவதூபியணம்போலேஆரூயிப்பதொரு காலமும் மலிப்பதொரு காலமுமாயோ ஆழ்வாருடைய விஷயீகார மிருப்பது; விஷயீகார விவஸமேதொடங்கி அநாலவ காலமாயன்றே இருப்பது. (எழுமையும்) ஏழுஜந்ததுக்கு வலத்தினம்; மேலுள்ள காலமெல்லா மென்றபடி. (எம்பிரான்)

திரும்பினுலோ வென்று ஸாஷுஷூத்யூ ஹவக புவாதம் போலே ஆழ்வார் புவாதூ செய்துகூலினுலோ வென்ன வருளிசசெய்கிறூர் (ஸாவீநாமிதூஷி) இவ்வாத்துக்கு டாராத்திலே நோக்காய், ஹவதிஷயத்திலும் நான் போகாதே, யாவதாதூவி தம்மையேத்தும்படி நிரைதாகமாக வருளின வாழ்வாருடையசூவென்று, உத்திநிஷ்டோயொஶ ஹதூஷிகளையிட்டுக் கைவிடுமவன் சூரியெயாடு வசிமென்னலாமோ வென்று கருத்து. ஹவத வாதத்திலுமதிஶயிதமான வாழ்வாருடைய புவாதத்துக்கு ஏழுஜநம் தன் புகழீழத்தப் பண்ணினால் என்னுல் ஏத்தலாகாமையாலே அநாகாலத்துக்கு முடிவுக்கண மாக்குகிறூர் (ஏழுஜநமிதூஷி). அருளினபின்பங்கே “ஏம்பிரான்” என்ற உபகா

“பிரான் பெருங்கிண்டவன்” என்று ஹஹவிஷயத்தில்தூழ்வார்பேசும்படியை உபகாரஸூதியாலே ஆழ்வார் விஷயத்திலே பேசுகிறார். (எம்பிரான்) என்னாலி. (நின்று) ஒருபடிப்படங்கின்று. உபகாரஸூதியாலே ஹஹம்மாஹத்தளவும் ஆழ்வாரா யந்த ஹவித்து, பின்பு அதுகிட்டினவாறே அதிலேதோள் மாறும்படி யின்றிக்கே யிருக்கை. (தன்புகழேத்த) ஆழ்வாருடைய அநாஹவத்துக்குள் ஒன் ஹஹஉநாஹவமாம்படியா யன்றே வாழ்வாருடைய பெரும் யிருப்பது. (அருளினுன்) நிரெ தாக்கமாகச்சுபெவே பண்ணினார். “மயர்வறமதிநலமருளினான்” என்று ஆழ்வார் ஹஹவிஷயத்திற் சொன்ன வார்த்தையை

ாதாஹஸுாதம்பண்ண பூராதும், முன்னேதானே எம்பிரான் என்பானென். என்கிற் ஶப்தெட்டையை உபகாரஸூதுகி ஶயத்தாலே சொன்னுள்ளது ஹஸ்தி ராதமாக வரிஷீக்கிறார் (பிரான் உதூாலி.) கீழ் வாசுவிவாணம் (உபகாரஸூதியாலே உதூாலி.) தன்புகழ் என்பானென், “அவன புகழ்” என்னவேண்டாவோ வென்ன; வருளிச செப்கிறார் (ஆழ்வாருடைய உதூாலி.) சுரவாதஹஉநாஹவரான வாழ வாகாத தாசிஹாஹவிக்கும்போது அந்தஹஉநாஹவமிதிலே ஹஹிக்குமென்று இவ்வாகூத்துக்குதாத பூடு. ஹஹாலைக் சொல்லாக்கமயாலே மலிதம் (நிரெ தாக்கதூாலி) “என்கையருளினுன்” என்னுதே கேவலம் “அருளினுன்” என்கையாலே, ஆழ்வார், எனக்கருளினான் என்னுதவோபாதி யருளிச செய்தாளான்கிறார். (மயர்வற உதூாலி) அருளுக்கு மூங்ட

ஆழ்வார் திருவடிகளிலே சொல்லுகிறாரிடே யிவர். (குன்றமாடத்திருக்குருசூர்நம்பி) தம்மையுமேத்தி இன்னமொரு விஷயத்தையு மேத்தவேண்டும்படி யோ ஆழ்வாருடைய பொதுமிருப்பது. “குன்றம் போல்மணிமாட நீடுதிருக்குருட்டார்” என்று ஆழ்வாருளிச்செய்யுமதிடே யிவர்நெஞ்சிலே வாலிதமாயிருப்பது, அத்தைச் சொல்லுகிறார். (என்று மென்னை யிகழ்விலன்) என்று மிகழ்விலன், என்னை யிகழ்விலன்; - யாவூதாதஹாவி, புறம்பே யொருவிஷயத்திலே போகவிட்டுக் கொடார்; என் தண்மை பாராதே விஷயீகரித்த அவர், என்னைவிஷயாண்டகளிலே போகவொட்டுவரோ. தம்திருவடிகளாழியப் புறம்பு. புகலற்றிருக்கிற வென்னை. “புறம்பே போக” என்றாலும் போகலாம்படி யென்கையிலே என்னைக் காட்டித்தருவரோ. * (காண்மினே) இது பூர்த்திக்கலாவ தொன்றுயிருக்க, ஆழ்வார் பெருமை நான் சொல்லிக்கேட்கை மிகையன்றே.

தம்மையளராக நினைத்திராலானது கருத்து. நின்று தன புகழேத்துகைக்கு ஹெதாவாக * நமவி வகாதூப்பும் (தம்மையும் உதூாதி.)^{*} பூகாராதரைவவி யாதே இப்படி வரி ப்பானென்னென்ன, அதுக்குஹெதாவெவ யருளிச்செப்பிக்கிறார் (குன்றம்போல் உதூாதி.) “என்றும்” என்றத்தையும், “என்னை” என்றத்தையும் வைகொக்கி கிருபெயிலே யதயங்காட்டி குருகென் விவரிக்கிறார் (என்றும் உதூாதி வாதுவதா ஷத்தைலே.) “என்னை” என்றதற்காராணாம் (தம்திருவடிகள் உதூாதி.) குன்றமாடத் திருக்குருசூர் நமபியான - வெம்பிரான் - இன்றுதொட்டும் எழுமையும் நின்று தன்புகழேத்தவருளினான்; ஆகையாலே, என்று மென்னை யிகழ்விலன் காண்மின் என்றயம். (க)

ஏழாம்பாட்டு.

கண்டுகொண்டென்னைக்காரிமாறப்பிரான்
பண்டைவல்வினைபாற்றியருளினு
னெண்டிசையுமறியவியம்புகே
நெண்டமிழ்ச்சட்கோபனருளையே.

புதிவழி.

| | |
|---------------------------------|--|
| எனஜீன | வத்துக்களாலே சுவைக்கு ஞன்.வென்னை |
| கண்டுகொண்டு | என தோஷத்தைப் பாராதே புரியிக்காக்குத்தைப் பண் விக்கொண்டு |
| காரிமாறப்பிரான் | அக்குழியிலே பிறநது எனனு டைய பிறவி யெடுத்தற்கு உபசாரகர்; [காரி என்று அப்பேறுடைய விதாவைச் சொல்லுகிறது] |
| பண்டைவல்வினை | கநாலிலிசிமாப் பூவுமான வாவத்தை |
| டாற்றி | பொகட்டு |
| அருளினுன | அருளினுன்; |
| ஒண்டமிழ்ச்சட்கோப } வருளையே } | ஶாவுத்தையுடைய தமிழ் பூ வங்குத்தை யருளிச்செய்து வங்காசிக்குடைய ஶாங்கு தைப் போககின ஆழவாரு டைய சூவெபயையே எட்டுத்திக்கிலுமிருக்கிறவர்கள் அறியும்படி சொல்லுகிறேன். |
| எண்டிசையும் | |
| அறிய | |
| இயம்புகேன் | |

MAHAMAHOPADHYAYI
DR. U.V. SWAMINATHA IYER இயாரி
BESANT NAGAR, MADRAS - 600 090. அரும்பதங்கள். சூந்

வீராவுராந்தி.

ஏழாம்பாட்டில், ஆழ்வார், தம்முடைய பக்கல் பண்ணின நிரோதாக விஷ்ணுகாரத்தைக் கண்டு, “இவ்விஷ்ணுகாரத்துக்கு யோசுதையுண்டாயிருக்காட்டாரிழுக்கைக்கடியென்” என்று அநாவாவித்து, “இவருடைய பெருமையை யறியாமையாலேயிழக்கிறார்கள்” என்று, எல்லாரு மறியும்படி சொல்லக் கடவே னென்கிறார்.

(கண்டுகொண்டு) நான்கிட்டின வளவில் ஆழ்வார்க்குண்டான திருவுள்ளம நியியெடுத்தாற்போலே யிருந்ததென்கிறார். “தம்மைப்பெறுகைக்கு *எதிர்குழலபுக்குத்திரிந்தாரிவர்” என்று தோற்றும்

அரும்பதம்.

ஏழாம்பாட்டி. கீழ்ப்பாட்டில், “நின்றுதன் ஏகமேத்தவருளினுன்” என்று - ஆழவாருடைய நிரோதாக கடாக்குத் ததை சுநாவாவித்தவர், எல்லார்க்கு முண்டாக வேண்டுமென்று “எண்டிசையு மறியவியம்புகேன்” என்கையாலே தக்காம்பணமானவழுதி யருளிசெய்கிறார் (ஆழவார், தமமுடையபக்க விதூஷி.)

“கண்டுகொண்டு” என்றதுக்கு-காணுதத்தைக்கண்டென்றும், தேழினதைக்கண்டென்றும் இரண்டு தாதையும். இவ்விரண்டையு மடைவே யருளிசெய்கிறார் (நான்கிட்டன உத்திரிவாகு அயத்தாலே) இப்படி தம்மிடத்தி விருக்கைக்

MAHAMAHOPADHYAYI

படி யிருந்ததென்கிறார். அவருடைய கூபிவெக்கு சுநாத்திமான வாதுமிழோன். (என்னை) நாட்டா ரிற்காட்டில் ஆழ்வார்க்குண்டான வாசியறியாதவென்னை. தம்முடைய நிரைதாக விஷயீகாரத்தை பூதிவதிபண்ணவுங்கூடமாட்டாதவென்னையென்றுமாம். (காரிமாறப்பிரான்) ஆழ்வார் தம்பக்கல் பண்ணின உவகாரத்தை நினைத்துப் (பிரான்) என்கிறார். காரிமாறப்பிரான் என்கிறவிஶொஷண. த்தாலே ஆழ்வார்க்கு உவகாக்குனான வீரான்பக்கல் போகாமைக்காக விஶேஷாஷிக்கிறார். “ஸாஹூஉவாஹுதூநாழு” என்கிறபடியே அவனுடைய வுவகாரக்கும் வளாவாவாயாரணமா யாயிற்றிருப்பது; அந்தவ්யாலோநு) ததிற் புகாமைக்காகத் தம்முடைய ஸாக்ரத்தை

கடியென்னன் வருளிச்செய்கிறார் (அவருடையதுஏறி) (சுநாதம்) யவாஉத தசீநாஹி, தஷாதுமம் என்று வழால்ரீஹி; தொஷாலுயிஷ்டை யாலே தாம் கூவெக்கு உத்திமான வாதுமன்றென்றபடி. “அறியவியம்புகேன்”; என்று உத்தினாலே-என்ன என்றது விசீமன்றே, “என்னை” என்று சொல்லவேணுமோ வென்ன; இதுகு இரண்டுதாதாமுரு ஸிச்செய்கிறார் (நாட்டார் உதாஉவாது அயத்தாலே.) “காரிமாறன்”, என்றாற்போராதோ, “பிரான்” என்னவேண்டுமோ வென்ன (ஆழ்வார் தம்பக்க விதூர்டி) “பிரான்” என்றாற்போராதோ, காரிமாற வாந்தானென் னென்ன (காரி உதாஉறி). காரி என்று - ஆழ்வார் திருத்தமப்பனார்; மாறன் என்று-ஆழ்வார் திருநாமம். ஸ்ரீ ஜூராகவிகள் நிதாநாஷாங்க

வூாவூான அரும்பதங்கள். ஈடு

விஶேஷிக்கிறார். (பண்டைவல்வினை) சுநாதிகாலீஸ் ஸ்திதமாய் விடியானா பூாவணை) ஹதாவான் பாவழி; ஶாலூண்வியைப்போலே வகுத்த விஷ யத்தைப் பற்றுகைக்கு வழியல்லாத வழியே யிழிகைக்கீடான் பாவம்; “பூாயிலாயியானசூவாவிஷ யமே பொருஷாரை” என்கிற பொசிக்கு அடியான பாவம்; இவையாயிற்று-பண்டைவல்வினையாவது. வல்வினை-பூாயருதித்தூயூமு மன்றிக்கே, அதுவை விளாசுமுமன்றிக்கேயிருக்கை.(பாற்றியருளினுன்) “இஷிதீஷிபாவெசூதூா” என்றும், “சும்மெனுதே கைவிட்டோடித் தாறுகள்பாய்ந்தனவே” என்றும் சொல்லுகிற பூகாாங்க என்றிக்கே, உருமாய்ந்து போம்படி பண்ணினார். “தன்புகழேத்த, வருளி னுன்” என்கிறபடியே - தம்மையே வாய்ப்புலத்தும் படி பண்ணினார்.

(எண்டிசையுமறிய வியம்புகேன்) விஶேஷிஜ்ஞ

மாக பூவிசிவாதக்கோதுமாகச் சொல்லாதே பின்னையு முள்ளவற்றை யெல்லாங் கூட்டி யருளிச்செய்கிறார். (சுநாதூஷிவாகு வதாஷியத்தாலே) பாற்றி என்றது - தபரிப் பித்து என்றாய்மாய், அத்தை வூாவதூவ பாகமாக வருளிச்செய்கிறார் (அஷிதை: ஒதூஷி.) பாவெசூதூா— பாவகிருயையை. [“காதூஉக்கியாதெவதபொயா?”] என்றிரேகிவணா. “அருளினுன்” என்றதுக்கு ஈடும் (தன்புகழிதூஷி.) (எண்டிசை என்றது) எட்டுதிக்குக் கொன்றுய், அதுதாாபுதெதாஶாபிபோலே ததுதூகாச் சொல்லுகிற தெண்கிறார் (விஶேஷிதூஷி.) ஆழ்வாகா யதாழவிக்கிற

ரோடு அவிசெஷஷி ரோடு வாசியற ஈ-அவியுடையா ரொல்லாருமறியும்படி சொல்லுகிறேன். “தொண்ட ரொல்லீரும் வாரிர்” என்னும் ஆழ்வா ரோட்டை வாவெடுதெயாலேசொல்லுகிறூர். அவர், “ஹவஶிஷி யத்தில் ஈ-அவியுடையா ரொல்லாரும் வாருங்கள்” என்றார்; இவரும் “ஆழ்வார்பக்கல் ஈ-அவியுடையா ரொல்லாரும் வாருங்கள்” என்கிறூர் ஆழ்வார்பக்கல் ஹாவவங்கத்தாலே. (ஒண்டமிழ்ச் சடகோபனரு ணையே) * மயர்வற மதிகலமருளினனுடைய வருள் போலல்ல, ஆழ்வாருடைய வருள்; அவ்வருளுக்கு மயலான வளவிலே பண்ணியருளின வருளிறே. ஒண்டமிழ் - ஒள்ளியதமிழ்; அழகிய தமிழன்ற படி: *பாலேய தமிழரிசைகாரர்பத்தர் பரவும்படி

விவர் வெராவு~~கூகு~~ வூர்த்தாம் எல்லாராயு மழைக்கிற தென்னென்னவருளிச்செய்கிறூர் (தொண்டர் உதுர்திவாகு தெயத்தாலே) “சடகோபனருள்” என்றதுக்கு வூர்வூர் பொருக்கமாக தாத்தூம் (மயர்வற விதூர்தி) வூர்வூர்தி தன்னை யுவவாதிக்கிறூர் (அவ்வருளுக்கிதூர்தி) அயலர்ன-அசலான. “ஒண்டமிழ்” என்று விசேஷிக்கையாலே - திரு வாய்மொழி யருளிச்செய்தவருள் தோன்றுகை யாலும், “சடகோபனருள்” என்கையாலும், பண்டை வல்விளை பாற்றியருளின வருளோச் சொல்லுகையாலும் இவ்விரண் குக்கும் விசெஷணத்தை கூர்ப்பிக்கிறூர். (பாலே விதூர்தி). கார்மாறப்பிரான் என்கைக் கண்டுகொண்டு - பண்டை வல்

வ்ராவுரான அரும்பதங்கள். சூன்

திருவாய்மொழி பாடின வருளுக்கு மேலேயிரே
யென்னை விஷயீகாசித்தவருள். (எ)

விளோபாற்றியருளினுண்; (இந்த) ஒண்டமிழ்ச்சடகோடனருளோ
எண்டிசையு மறிய வியம்புகேன்... என்றநயம். (எ)

எட்டாம்பாட்டு.

அருள்கொண்டாடுமடியவரின்புற
வருளினுனவீவருமறையின்பொரு
ளருட்கொண்டாயிரமின்றமிழ்ப்பாடினு
னருள்கண்ணரிவ்வுலகினின்மிக்கதே.

புதிவழி.

| | |
|---------------------|---|
| அடியவர் | ஸ்ரூஹுதர் |
| இன்புற | குதந்தி ராராக உபை |
| அருள் | கூவெயை, |
| கொண்டாடும் | கொண்டாடும்படி |
| அவ்வருமறையின்பொருள் | மறையின் அந்தவரும்பொருளே |
| அருளினுன் | புதுவாழித்தருளினுர்; |
| அருள்கொண்டு | காஸரகு-வெட்டைய சுவஞ்சி த்து புதுவாழித்தருளினுர்; |
| ஆயிரம் | ஆயிரம்பாட்டாய் |
| இன் | பாவூமான |
| தமிழ் | திருவாய்மொழியை |
| பாடினுனருள்கண்ணர் | அருளிச்செய்த ஆழ்வாருடைய வருள்கண்ணர், |
| இவ்வுலகினில் | இந்தபொகத்திலே |
| மிக்கது . | மிக்கிருக்கிறது. |

வழாவழாந்தி.

எட்டாம்பாட்டில், “என்றிசையு மறியவியாம்பு கேன்” என்கைக்கு ஹேதாவென்னென்னில்; ஆழ் வாருடையு, வருள் அஷ்விழிப்பா தத்துயத்தையும் கவலைகீரித்திருக்கையாலே யென்கிறார்.

(அருள்கொண்டாடுமூடியவர்) இவ்வாழ்வார்தம் மைப்போலே யிருக்குமவர்கள். “அதுவுமஹாதின் னருள்” என்றும், “அருள்பெறுவாரத்யார்தம்மடியன்” என்றுமிருக்குமிவர்தம்மைப்போலே, “ஆனை க்கன்றருளையிந்த” என்றும், “நின்னேடு மொக்க வழிபடவருளினைய்” என்றும், “அருள்புரிந்த சிந்தை” என்றும், “நின்னருளே புரிந்திருங்தேன்” என்றும், “அருளாதொழியியுமே” என்றும், இப்படியால்துவனருளைக்கொண்டாடுமூடியவர். இப்படியே ஹஹவத் ஸாத்தைத் கொண்டாடிப் போக மவர் டு

அரும்பதம்.

எட்டாம்பாட்டி. ஹேதுவென்னென்னில் என்றது - எல் லாருமறிந்துஜீவிக்கும்படி சொல்லுகைக்குஹேதுவான வருளினுடைய கதிரையமென்னென்னிலென்றபடி. கவலைகீரித்திருக்கையாலே என்றவதாம் ‘இயம்புகேன்’ என்றுசொல்லும். அருள்கவலைகீரித்திருக்கை யாவது - தன்னதிரையத்தாலே தத்துயத்தையும் விஞ்சியிருக்கை. இவ்வாழ்வாரும் மற்ற வர்களுமருளைக்கொண்டாடினார்களோவென்னவருளிச்செப்பினர் (அதுவுமஹாதிதூஷி). அருளைக்கொண்டாடுதைக்கு ஹேதுவேதனா (இப்படியே உதூஷி), இவர்கள் ப்ரகல்

கள். உறவத் ஸாதிஹெதாவாக ஸாதிதமான காட்டு ஜாநஹத்திகளை உபாயமாகவாழரிக்குமவர்கள் என்றிக்கே, “கெவல மஹவத் ஸாதிமே உஜீவநவெஹதா”

என்றிருக்குமவர்கள். தந்தாம் பக்கலுள்ள சூதாக்குமூடுங்களை பூர்ஸாதமமுமாக நினைத்திருக்குமதொழிய, பூர்ஸாதமாகநினைத்திராதவர்கள். இவர் இப்படி நினைத்திருக்கிறது மற்றை யாழ்வார்களையிரே; “ஆழியானிருளே” என்றும், “நின்னருளே புரிந்திருந்தேன்” என்றுமிரேயவர்கள் பாசுரங்கள். (இன்பும) சூதநாநிரூபாக. “எண்ணுதனகளெண்ணுநன்முனிவ ரின்பந்தலீசுசிறப்ப” என்கிறபாதுயே ஸாயநத்தி லட்டயமின்றிக்கே மஹவதநாலவமே யாதெதுயா யிருக்கும்பட்டியாக. (அருளினு எவ்வளை மறையின்பொருள்) அவ்வருமறை - பூர்வீசிமாய்ப்ப பெறுதற்கரிதா யிருக்கிறமறை. அதாகிறது - வேஷாலவஸுமான உபநிஷத்திறே. அவ்வருமறையின்

ஆதசுமிரூர்திகள் இருக்க மஹவத் ஸாதிமேயுஜீவதகரமாகக் கூடுமோ வென்ன (தநதா மிதாதி). * அருள்கொண்டாடுமதியவர் ஆழ்வார்களே யாகவேணுமோ வென்ன (இவர் ஒத்துாதி) இதகுக்கு நியாசிகமேதனன (ஆழியானித்துாதி). வடாடு மருளிச்செய்து, தாதைஷுடு மருளிச்செய்கிறார் (எண்ணுதனக ஸித்தாதி). எண்ணுதனகள் - கவலங்கூடிய கருான மாணங்கள். ஸாயநாதா நிழையம் புண்ணுகிற விபூர்யங்குத்தை யதுவாஷிக்கவே, அவர்களுக்குண்டான உயிர்வூரையம் வூர்தியாமாமென்று இவ்வாகுத்துக்கு தாதை

பொருளை மருளினுன் - நித்துவைத்துவர்க் கல்லது தோன்றுத வுப்பநிஷ்டாருத்தையு மருளிச்செய்தார். வாசிவூதிகர்க்கு நித்துமான வெவழாரும் - உவ நிஷ்டாருஹவூமிரே ; “வாஹிஶீராஜதாஹ்தாஸு” என்னக்கடவுதிரே. அதாவது - “வாவாவஸி” என்றும், “ாவூவெவஸி” என்றுஞ்சொல்லுகிறவிஷ யத்தை தத்து ஸாதத்தாலேஅவிக்கை. “வாஷிஹேஷு) வாநந்தயாதி” என்றும், “தசெத்து) ராஹபெத்தாஹு” என்றுஞ்சொல்லக்கடவுதிரே.

(அருள்கொண்டு) இவர்தாம் வைபாஷியாலே யருளிச்செய்தாரன்று, “மயர்வறமதினலமருளினன்.”

ஆ. மறையின் பொருள் என்றதுக்கு தாத்துராயும் (நிதெத்துாதி). அருளினுன் என்கைக்கு அதினுடைய சீர்மையேதன்னவருளிச்செய்கிறார் (வாசேத்துாதி.) உவ நிஷ்டாரஹவூம் சீரியதென்னு மதுக்கு புதாணம் (வாஹி துாதி). ‘ஸா’என்று-வா’ யைசசொன்னாலும்அதுக்குவேத்துந்து தத்து தாஹ அராவென்று கருத்து. வாதுநிஷிக்கீத்தோன்றுகிற காமேதன்ன (அதாவது ஒத்துாதி). உகாரோவுர்தீணம் (வொஷங்கத்துாதி). ஹவதக:குராதெந்தாகூநாயதீதிவீவ ஢ொரூதூதிவாத்துாயு: அருமறையின் பொருளை யருளின புரகாரமேதன்னு மாகாரெ கூடு யிலே “அருள்கொண்டு” என்றருளிச்செய்தாரொன்று திருவள்ளம்பற்றி வூவுத்து பூரோகமாக ஹவத்துரெவே மூலமென்று தாத்துரை மருளிச்செய்கிறார் (இவர்தாம் ஒத்துாதி). அவனே பெருத்தானை

என்கிற படியே - ஹஹத் ஸாக்ஷை ஜோக்தை முதலாகக்கொண்டு, ததை ஸிதராய்க் கொண்டா யிற்றருளிசெய்தது. “என்னுகியே தப்புதலின்றித் தனக்கவிதான்சொல்லி” என்கிறபடியே - பிறரோ பாதி, கவிபாடுகிறதாமும் விவிதராம்படி நிரவதி) மாகவிரே கவிபாடுவித்துக் கொண்டது, (ஆயிர மின்றமிழ்ப் பாடினன்) “உதார்ணமாது ஹஹானி ரெஞ்சாகாநாசாதுவாநாதி” என்றாற்போலே யாயிர மாக வாயிற்றுப்பாடிற்று. ஓராதாவுக்கு ஹிதாஸர த்துக்கொவ்வொருபாட்டே யமையுமபடியிரேயிருப்பது. (இன்றமிழ்ப் பாடினன்) ஆராவநாஹமான வாரத்தை “வாமேஷமயஷயாஸு” என்கிற படியே ரஸவைநமாகவும் வராயிகாரமாம்படி யாகவும் பாடினார். (பாடினு னருள்கண்டார்) “மயர்வற மதி நலமருளினன்” என்னும்படி யிருள்ள, அது தன் ஜெயும் விளாக்குலைக்கொண் டிருக்குமருளிரேயாழ் வாரருள். சூரன் கைவிட்ட வாதாக் களையும்,

என (என்னுகியே விதாஷி) கதஞ்மானவெந்தாழுத்தை வார்த்து ஹஹஹாலங்கெஜூயாகி பூவால்கிரித்தர் ருண் டேரவென்ன. (உதார்ணமாதுவாநாதி) ஸ்ரீராசியணத்தோடு வைச்சிமாக விருபத்து நாலாயிரமாகப பாடாதே ஆயிரமாகப பாடுவா னென்னென்ன (ஓராதாவுக்கு உதாஷி). “சட கோபனருள்.” என்றாற்போலே “பாடினனருள்” என்ற தக்குஷாதாதாஸு (மயர்வற விதாஷி) கண்மர் என்ற தக்கு காத்து மருளிச் செய்கிறோர். (ஸ்ரீராசியணதாஷி).

அவங்களுடைய ஒரூத்தியைக்கண்டு திருத்தவொரு ப்பட்ட படியாலே யீவரருள் பூதூகு மன்றே வென்கை. (இவ்வுலகினில் மிகக்கதே) விழவிழிஶா தத்துருயத் தையும் கவைகோரித் திருக்கை. *அது விளைவிலே ஸ்ரீபெய்யும். (அ)

‘மொக்குத ஒக்கிலாகஃ’ எனகிற வூட்டத்தியை யுடகொண்டு அருளிச்செபகிறா (விழவிழிஶாபூதூஷி) தமமுடைய பக்கல்பண்ணினா ஸ்ரீபெய்யை சூழி ரத்தோபெந விவரிக்கிறார். (அதனில் ஒதூஷி.) அருளகோண்டாடுமதி யவரின்புறவுவ் வருமறையினுடைய பொருளையருளினா, அருள்கொண்டா பிரமின்றமிழப்பாடுனுடைய வருளிவ்வுலகினில் மிக்கதே கணமர் என்றதுயம். *

ஒன்பதாம்பாட்டு.

மிகக்கவேதியர்வேதத்தினுட்பொரு
ணிறகப்பாடுயெனனஞ்சுணிறுத்தினுன்
தககசீர்ச்சடதோபனெனனம்பிக்காட
புக்ககாதலடிமைபபயனன்றே.

பூத்திவழி.

| | |
|--------------|----------------------------|
| மிக்கவேதியர் | கதிரவித்தௌதிச்சந்தக்கருடைய |
| வேதத்தின் | வேதத்தினுடைய. |
| உட்பொருள் | ஶாஸ்திர்ன்கார்த்தித |
| நிதிக்: | நிதிக் |

வருவான அரும்பதங்கள்.

எட.

| | |
|-----------------------|-----------------------------------|
| பந்த | புதிவீதிலிதயமாகப்பாடி |
| என்னென்னுசள் | என்மதிவீலே |
| நிறுத்தினுன் | வாஷுதிவீத மாம்படி பண் வினார்; |
| தக்க | தகுதியான |
| சீர | ஈராதிவுமுதியையுடைய ஞு |
| சட்கோபன் என்னம்பிக்கு | என்னுடைய வூரான ஆழ் வார்க்கு |
| ஆட்டுக்ககாதல | ஊவூத்திலே புவொத்தி ஆண்டானகாதல் |
| அழிமை | ஊவூதெக்கு |
| பயனான்டே | புமொஜங்கமாம. |

வருவாநாநடி.

ஒன்பதாம்பாட்டில், ஆழ்வாருடையவருள் “உலகினில் மிக்கது” என்கைக்கடி யென்னென்னில் ; என்னுடைய தன்மை பாராதே வகுவுவெங்களி னுடையாழவூராட்டத்தைப்பாடி, அத்தை யெனக்கு

அரும்பதம்.

ஒன்பதாம்பாடு. “மிக்கது” என்கைக்கு என்றது-மிக்கதென்றறிகைக் கென்றபடி. ஸ்ரீயாகவிகள் உழாதீததி விள்ளும் ஆழ்வாருடைய சிவுதெங்கிலூ வாக்காதுவிதது யாத உழவியாறினாக்கயாலே இவருக்கொரு தன்மையும் விவரம் கிடைக்கின்றது : வாவாராதா. 2702. ரஷ்டின்யூ ரெட்டு

எசு

கண்ணிதுண்சிறுத்தாம்பு

உவகாரித்தா ரொன்கிரூர். “நீசனேன் நிறைவோ ன்றுமிலே னென்கண் பாசம்வைத்த பரஞ்சடர்ச் சோதி” என்று அவ்விஷயத்தில் ஆழ்வாரருளிச் செய்தத்தை, ஆழ்வார்திருவடிகளிலே யிவரருளிச் செய்கிறூர்.

(மிக்கவேதியர்) பூர்ண பெருஷமான வேஷத் தையே நிராகுபகமாக வுடையவர்கள். “உள்ள சடர்மிகு சுருதியுள்” என்று ஆழ்வாரருளிச் செய்யக்கேட்டிருக்கையாலே, “பூர்ண பெருஷம்” என்கிறூர். காநகராவாயுபூயநம் பண்ணினவர்க ளென் றமாம். (வேதத்தினுட்பொருள்) வகுலவெஷங்களி னுடைய ரஹவஸ்தாத்தை. வெஷாஞ்ச ரஹவஸ்தா - தாய்ஶெஷங்கு வாயுதமான ஹஹவதூஷங்கு மென்

மெற்றருளிச் செய்கிறூர் (நீசனே னிதூஷி.) மிக்க என்ற துக்கு-பெருஷ தெயும் வஹாக்ஸமும் என்றிரண்டாயும். முங்கினத்தையருளிச் செய்கிறூர் (பூர்ணதூஷி.) பூர்ண பெருஷமிவளாக்ஷயக்ஸாஷிகளாலே. இப்படி விஶொஷண மிடடுச் சொல்லவேண்டுமோவென்ன; ஆழ்வார்விஶோஷண மிட்டாற் போலே யருளிச் செய்தா ரொன்கிரூர். (உள்ள ஒதூஷி.) இரண்டாமாயும் (கநகெதூஷி.) வெஷாயும் ஹஹ வதூஷி ஷக்ஸமன்றே, உட்பொருளை தன்னென்றுசில நிறுத்துகை யாவ தென்னென்ன, அருளிச் செய்கிறூர் (வெஷாஞ்ச ரஹ வூமென்று தொடங்கி, ஷமாக்கினு ரொன்னு மளவும்.) ஆழ்வாரோவிக்கொள்ள, தாமிங்கே யடிமைசெய்கையாலே தமக்கிங்கே விழித்தவழிமை, ஆழ்வாருக்கு கார்த்தாயு

நிறே வெஷ்டிஸாஸ் டி நீண யித்தது. (நிற்கப்பாடி) டீ-ஏ ஹமான் விந்தாஹவஸுாருத்தைக்கேட்பார்க்கு பூத்தீவெத்தி விஷயமாமபடிபாடி. “பரமனைப்பயிலும் திருவடையார்யவளேலும்” என்றும் “எம்மையானும் பரமர்” என்று மருளிச்செய்தாரிறே. (என்னெஞ்சன் விறுத்தினுன்) ஹவவெலு ஷ்குத்துக்குங் கூட மேடுமடையானவென்னெஞ்சிலே யித்தை ஹிரா மாக்கினார். கல்லைத்துளைத்து அதிலே நீணநிறுத்து வாராப்போலே, நிலிவராமான வென்னெஞ்சுக்கு மிதுவே விஷயமாம்படிபண்ணினார். இதிறே - என் தண்மையைப் பாராதே யென்றிறத்திற் பண்ணின வுவகாரஸ்.

(தக்கசீர்ச்சடகோபன்) இது துடங்கி உவகார ஸுதியாலே தமக்குப்பிறந்த வசிநிவெஶத்தைப் பேசுகிறோர். (தக்கசீர்ச்சடகோபன்) “ஸவீரான் கவிகள்” என்றால் தகுதியான குறுாணம்-ணங்களை ஏவிக்கொள்ள மாட்டாமையாலே பாசிவத்திலே விசீ த்ததென்றபடி. வெந்தாஹவஸுஷி - பூ வைத்தில் ஹதாரு ஸுஷி. உதாருதை ஓருமூராதா-ஈவெந விவரிக்கிறோர் (கல்லை ததுளைத்திதூாதி) நிரி வாமான ஹவவெலு ஷ்கும் கூடப்புகு ராதபடி கீழோடே யில்வாருத்துக்குச் சேர்த்தியருகையாலே பூதாராவவஹஹாம்பணனுகிறோர். (இதிறேதூாதி.)

இது துடங்கி என்றது - இந்த ஆரூம் மேற்பாட்டும். தக்கவென்றதுக்கு ஒன்று சொல்லவேண்டுகையாலே ஸவீரான் கவி என்று சொல்லுகைக்குத் தக்கவென்றாரு மருளிச்செய்கிறோர் (ஹெட்டுரென்தூாதி.) கவ்சாந்தனக்குக்

யடைய வாழ்வார். “அயர்வறு மமர்க எதிபதி” என்றால் வெளிராகவுத்துக்குப் போரும்படி யிருக்குமாபோலே, “வெளிரான் கவிகள்” என்றால் போரும்படியாயிற்றுஅழ்வாரிருக்கும்படி; “ஏற்கும் பெரும்புகழ் வானவரீசன் கண்ணன்றனக்கேற்கும் பெரும்புகழ் வண்குருகூர்ச் சடகோபன்” என்று தாமே யருளிச்செய்தாரிரே. (என்கம்பிக்கு) அதுக்குமேலே யொரு வளத்துறையிறையிது ~ என்னை விஷயீகரிக்கைக்குத் தகுதியான ஶீலாஷிஹணை வளத்துறையிலே யுடையரானவர்க்கு. (ஆட்புக்ககாதல்) கந்தாராஸெஷாஷ்மாக்கினராவி. (அடிமைப்பயனன்றே) இந்த ராவியன்றே வப்போதே ஓவஸுமான புபொஜித்தோடே வாழுமாயிருப்பது. ஹவ அஷீயத்தில் ராவியதியாகப்பிறந்தாவஸும், ஶரீர விஶ்ரூதம்பிறந்தால் அரீராஷி தோத்தாலே யொரு தூஷாவிஶைத்திலேசென்றால்பெறக்கடவதாயிரே

கவியென்றாலேற்கும் பெரும்புகழ் என்றுகருதி, ஹரான மருளிச்செய்கிறூர் (ஏற்கும் உத்தாஷ்) “தக்கசீர்” என்ற போதே கஞ்சான உணங்களைச் சொல்லி யிருக்க, நம்பி என்பாளென்னென்னில் அருளிச்செய்கிறூர் (அதுக்குமேலே உத்தாஷ்வாஸுப்பயத்தாலே.) ஆள்புக்ககாதல் - ஆள்புக்குப் பண்ணினகாதல். இத்தை யருளிச் செய்கிறூர். (கந்தூத்தாஷ்) அடிமையை, பயனுக - மமமாக வுடைத்தான தென்ற அரூமருளிச் செய்கிறூர் (அப்போதே யித்தாஷ்) வூவ ரூவுளீக்கூ விவரணம் பண்ணுகிறூர் (ஹவத்தாஷ்)

யிருப்பது; அங்கனன்றிக்கே, ஆழ்வார்பக்கல்பிறந்த
ராவி, ஊழாரீராத்தோடே இங்கேயாழ்வார் திருவடிகளிலே யெல்லாவடிமையுஞ் செய்யலாம்படி பண்
னும். “துயரதுசுடரடிதொழுதெழு” என்று முத
விடில் யவிநிவெசித்த வாழ்வார்க்கு *முனியோன்
முகனுக் கவ்வருகேயிரே பேரூயிற்று; இவ்விஷயத்
தில் ராவி பிறந்தால் அத்தனை விளம்பியா தென்கு
றது. அன்றேயென்றது - ஆமென்றுமாம். (க)

இத்தை முதலிக்கிறார் (துயரதுதூாழி) முந்தின வாழுத்தில்,
அன்றேயடிமைப்பயன் என்ற யம். இரண்டாமாழுத்துக்கு
யாராக குறித்து யம். (க)

பத்தாம்பாட்டு.

பயன்றுகிலும்பாங்கலராகிலுஞ்
செயன்றுகத்திருத்திப்பணிகொள்வான்
குயினின்றுல்பொழில்குழ்குருகூர்நம்பி
முயல்கின்றேனுன்றன்மொய்கழற்கன்பையே.

வூ திவைடு.

| | |
|----------------|--|
| பயன்றுகிலும் | வூ மொஜநமில்லாமற் போனு லும் |
| பாங்கலராகிலும் | பாங்கின்றிக்கேயிருந்தார்களே யாகிலும் |
| செயல் | வூவாராத்தை |
| நன்றாக | சுதாஷாநவாழுஶமாக |
| திருத்தி | ஸிக்கித்து |
| புணிகொள்வான் | * தூயவுதூயவுதெக்கூத்தில் * சுதாயிப்பிக்கிறார் ஆவ |

எறி

கண்ணிநுண்சிறுத்தாம்பு

| | |
|--------------|----------------------------|
| குயில் | ஆழ்வார் வரியாத்திலே யிருக் |
| சின்று | கிற குவில்களுங்கூட |
| ஞல் | நின்று |
| பொழில் | திருவாய்மொழியைப் பாடுகிற |
| சூழ | யுதியெய்யுடைய |
| குருகூர் | வ |
| நமபி | பொழிலாலே |
| உன்றன் | சூழபபட்ட |
| மொய | திருநாசிக்கு |
| ஈழறகு | நிராந்தரானவரோ |
| அன்பைபேயே | ஓவர்ரூடைய |
| முயல்கிளறேன் | ஶாவுமான |
| | திருவடிகளுக்கு |
| | அன்பைபேயே |
| | அரியாநின்றேன். |

வாபாவாதழி.

பத்தாம்பாட்டில், ஆழ்வார், தமக்குப்பகுரித்தவுவ காரத்தை கூடாவல்தாத்தவாறே, தாம் இதுக்குமுன்பு ஆழ்வார் விஷயத்தில் நின்ற நிலையடங்க முதலடி

அரும்பதம்.

பத்தாம்பாடு. “ஆடபுக்காத லடிமைட்பயனன்றே” என்றாமுதாகவிடுவாய் கெக்கூங்களைப்பண்ணிக்கொண்டிருக்க, “பயனன்றுகிலும் பாங்கலராகிலும்” என்று அது வலவிக்கக கடுமோவென்கிற ஶலையிலே, அது தம்செஞ்சிற் படாமையாலே யருளிச்செய்கிறான்று அவதாரிகை (ஆழ்வார் ஒழுாஷி) தமக்கு சீயாரகவிளங்குக்கு. உப்பா

யிட்டிலராகித் தோற்றுகையாலே, அவர்பண்ணின வுபகாரத்தைப் பேசுகிறார். சூஷாருண் பண் ணின உபகாரத்துக்கு பூதூாபகாரமில்லையோ வென்னில்; “**குதூாவாபூதிவீங்குநூ** நூத்தூமாவுத் தூக்குநூ” என்று வகுாஸதூதி விவீரொ யான ஹுதியும் வழூஶமல்லவென்றிரே ஶாஹ் பூது. அவன் இவனுக்குஉபகாரித்தது வழாயிக்மாயிருப்பதொரு தியாந்ததை யானால், அப்படியே யிருப்பதொரு தியாந்ததை யுபகாரித்தாலிரே இவன்பூதூாபகாரம்பண்ணினாலும்; ஆகையாலே சூஷாருவிட யத்தில் எல்லாம் செய்தாலும், அவன் பண்ணின வுபகாரத்தைப் பார்த்தால் ஒன்றும் செய்திலனுய என்றுமொக்கக குறைவாளனுயப் போருமித்தனை.

த்தை என்றது - “என்னெஞ்சுள நிறுத்தினுன்” என்றத்தை கடாகவித்து. இதுக்கு முன்பென்றது - “பயன்ன்றுகிலும்” உதூரூதாவஸுராந்த்துக்கு முன்பென்றபடி. அவன்பண்ணின உபகாரம் என்றது - தன்பக்கலொன்று மினறிக்கே யிருக்கப்பண்ணின உபகாரமென்றபடி. முதலியிட்டதாகத் தோற்றுமக்கு மெதூ, தாம்பண்ணின கதாகுலா அராணம் வழூஶமல்லாமையாலே யத்தைப் பண்ணக்கூடாதென்று கருத்து. பூதூாபகாரப் - வழூஸாபகாரப். பூதூாபகாரமில்லாமைக்கு ஶாஹ் நகாட்டின வந்தாரப் பூதூாபகாரமில்லாமைக்கு (அவன் இவனுக்கு உதூரி) இராதி

(பயன்றுகிலும்) நாட்டிலே யொருவனுக்கு உவகாசிப்பது ஒருபூர்யோஜிநத்தைப் பற்றியிரே, அங்குள்ள பூர்யோஜிந மில்லாதிருக்கச் செய்தேயும். (பாங்கலராகிலும்) பூர்யோஜிந மில்லாவிட்டால், சொல்லுகிற போது ஹிதம் கேட்கைக்குப் பாங்கா யிருக்கலாமிரே; அங்கன் பாங்கின்றிக்கே யிருந்தார்களே யாகிலும். இப்படியிருக்கு மவர்களுக்கு ஹிதம்சொல்லுகைக்கு ஹேதுவென்னென்னில்; இவர்களதாரம் பொறுக்கமாட்டாம் விரே; இப்படி உவசெஸிப்பா ருண்டோ வென்னில்; ஈவணனுடைய உாரதியைக்கண்டு “தீதுரிலையிகங்காரா” என்று அவனுக்கு ஹிதம் சொன்னுளிரே பிராட்டி; ஒருவன், தலைக்கடையையும் புழைக்கடையையும் மடைத்துக்கொண்டு அகத்துக்குள்ளே கிடக்க, அகம் நெருப்புப்பட்டுவேகாநின்றால், கண்டுநின்றார் அவிக்கும்போது, தங்களுக்கொரு பூர்யோஜிந தைதைப்பார்த்தல், உள்ளேகிடந்தவன் அபேக்ஷித்ததுக்காக வாதலன்றிரேயவிப்பது; இப்படியாயிற்று ஆழ்வார்படியும். (செயல் நன்றாக) தனக்கொரு பூர்யோஜிநமில்லையோனலும், எதிர்த்தலைபாங்கின்

கண்டுவெசெஸிக்கைக்கு உவவ தீயுங்காட்டுகிறோர் (ஒருவனுக்கிடூால்). அகம்-உருஹம், ஶாஞ்சாஸ்திரயாநவாழா கமாக எடுத்த பூர்த்தைக்கு தாதூரும் (தனக்கு உதூாலி.) வூபூருயா. ஜமில்லாதே போன்றும் அவன் பூர்யோஜிந மானலும் வசிசித்க வேண்டாவோ வென்று ஶார்வெந்குக் கருத்து.

வூரவுரான அருட்பதங்கள். அக

நியே யொழிந்தால்ஆவனுத்திவிக்கும்படியென்னென்னில்; தன்னுடைய செயலாலே யெல்லாம் நன்றாம் படிபண்ணி. இவன்செயல்தான் நன்றாம்படி யென் எவுமாம். (திருத்திப் பணிகொள்வான்) “தீர்ந்த வடியவர்தம்மைத் திருத்திப் பணிகொள்ள வல்ல” என்று “பூரவூரமும் பூரவகமும்தானே” என்று அயுவவித்திருக்கு மவர்களுடைய விரோதியைப் போக்கி அடிமைகொள்ளுமவன் என்றதிறே வெரோவானை; அங்ஙனன்றிக்கே, இவையொன்று மின்றிக்கே யிருக்குமவர்களையும் திருத்திப்பணிகொள்ளுமவரிறே யாழ்வார். பணிகொள்வான் - குருகூரும்பி என்றநியம்.

குமில்ஸின்றுல் பொழில்குழ் என்றவிடம், திருத்திப்பணிகொள்ளும்படிக்கு ஒருஷ்டான்து. இவரொரு

செயல் நன்றாக என்றது ஸாக்ராமாக விருக்கையாலே, ஆழ்வாருடையசெயலாலே என்று மீறுளிச்செய்து, இவன் செயலீங்களுக்கப்பண்ணியென்றுஅராஷாம் (இவன்கூத்துஏஷி) திருத்தி என்றதுக்கு - திருந்தாதவரையும் திருத்தியென்றும் பூரவாராவாகமாக தாத்துரை மருளிச்செய்கிறோ (தீர்ந்த ஒத்துஏஷி அயத்தாலே.) (இவையொன்று மின்றிக்கே என்றது) பூரவுமவனேயென்றும் பூரவகமவனே என்றும் சொல்லுகிற ஈயுவவாயங்க ஸின்றிக்கே என்றபடி. கொள்வான் என்றது - கொள்ளுகைக்காகவென்று போரா குமீக்காக, குதயம்காட்டுகிறோ (பணிகொள்வான் ஒத்துஏஷி)

காலத்திலே ஆற்றுமையாலே “காண வாராய்” என்று கூப்பிடுவது மொருபாசுரமுண்டு ; “யாவர் நிகரகல்வானத்தே” என்று களித்துச்சொல்லுவது மொரு பாசுரமுண்டு ; இவர் பாசுரத்தைக் கேட்ட குயில்களும் செவியத்தாலே யிப்பாசு ரத்தையே சொல்லும் ; ஆகவிரண்டு பாசுரத்துக்கும் குயில்களாயிற்றுப் பயிற்றுவன். (குருகூர் நம்பி) “ஊரும் நாடுமூலகமுஷ்டன்னைப்போல்” என்று வேதநருடைய வளவன்றிக்கே, திராஞ்சுக்குக்களீவு மேறும்படியாயிற்றும்வாருடைய வட்டாரி யிருப்பது. (முயல் கிணறே னுன்றன் மொய்கழுத் கன்பையே, முயல் கிணறேன் - சூழியாநின்றேன், செய்கிற வடிமையால் பொருாதிபிறவாமையாலே, “திருவடிகளிலேயெனக்கஷிநிவெசம் வேணும்” என்று அடிக்கிறூரிறே. “என்னைத்தீமனம்கீடுத்தா யுனக்கென்செய்கேன்” என்று ஆழ்வார்தாம்அவ்விஷயத்திலே தடுமாறினுற்போலே, பண்ணின வுபகாரத்துக்கு புதுப்பவகாரம் காணுமையாலே தடுமாறுகிறூர். (க0)

செவியத்தாலே - செவியாலே. பயிற்றுகை - காலைத்துச் சொல்லுகை. *நம்பி வழதாட்டும் (ஊரும் உதூர்தி). மொய் - ஸாவூதெத. கழந்கு என்றது, வை ஸுவாசோந்துவியாய், விஷயவிஷயீங்காவகங்மிட்டு தாட்டும் (செய்கிற உதூர்தி.) முன்பே கஷிநிவெசமுண்டாயிருக்க, இவர்ப்பாது அத்தை புராதி ப்பா னென்னென்ன வருளிச் செய்கிறூர் (என்னை உதூர்தி.) (க0)

ஒப்புளை அரும்பதயகள். அடு

പതിനേരാമപാട ⑥.

அன்பளரனையடைந்தவாகட் கெலா
மனபனதென்குருகூப் நகர்நம்பிக்கு
அனபனு பழுரகவிசொன்னசொல்
நம்புவாப்பதிவைகுநதங்காண்மினே

രാജീവകുമാർ

ாரங்க வாக முத்தையே திரு
வ ஹ எ கமாக வுத யவ

7

16890

• ፩፻፲፭ / h የዕለ እና የጥቅም

କୁରୁମିତ୍ର ଲେଖ
ଶ୍ରୀ ପାଠୀ

93

வாக சூத்தத்துடைய ராபு
வூ } தத்துடைய ராபு

(2) துணை

ପ୍ରଥମ ଅଧ୍ୟାତ୍ମିକ

४८५

தீர்த்தாநிக 5

Bills

தீர்மானம் வழக்கு

୩୫

இரவுவிடு திரட்டு

40

ପରୀ ଶ୍ରୀମଦ୍ଭଗବତ

• 11

ଓଡ଼ିଆ ଲେଖକ

Q57

110 சூரிய புத்தி

ମୁଦ୍ରଣ ମାତ୍ର

மாநாடுமாக நினைத்திருக்குமெவ களுக்கு

48

வாழ்வு தீர்மானம்

ക്രിസ്തീയ

ପ୍ରକାଶିତ ମେଁ ୧୦୮୫

ଶ୍ରୀକୃଷ୍ଣ ମହିନ୍

七

அசு

கண்ணிதுண்சிறுத்தாம்பு

வருவாவற்றாகி.

பதினேராம்பாட்டில், நிமித்தில், இப்புவூஸத் கையே தஞ்சாக நினைத்திருக்கு மவர்களுக்கு சூவாஸலை ஒளி வாசிப்பமென்கிறார்.

(அன்பன்) வாது முத்தையே நிருவைக்காக வடையவனுயிற்றீஸான், “இன்னனுக்கு அன்பன்” என்று விஶேஷி யாமையாலே. “ஸிபு-ஞாடிவி வது முத்து” என்கிறபடியே - ஸாவிஷ்யமாயிற்று அவ ஒடைய வாது முமிருப்பது. அதுக்கு ஹேதுவென் கொன்னில்; “ஸமீராஷ்டிவெலமாகாநாம் விதாளை தாஷ்தோயவரீ” என்றும், “தெவாநாஷாநவாநாஷவா தீநாமுயியிருத்து” என்றும்- ஜிநகதப்பு யாதுமான ஸ்ஸிருபு ஸாவலாயாணமா யிருக்கையாலே வாது முமும் பொதுவாயிருக்கும். (தன்னையடைந்தவை கட்கெலாமன்பன் தென்குருகூர்ந்கர்ந்தி) ஆழ்வாருடையவன்பு அங்கன் பொதுவாயன்றேயிருப்பது; “பாமனைப் பயிலும் திருவடையார் யவரோலும் - அவர் - எம்மையாஞும் பரமர்” என்கிறபடியே -

அரும்பதம்.

பதினேராம்பாட்டு. நிமித்தில் “நம்புவார்புதிவைகுநதங்காணமின்” என்றத்தக கடாக்ஷித்து அவதாளிகை (நிமித்து வித்தாதி.)

அன்பன் என்றவிடத்தில் பீரி சியை விதயாநாமவ மாக வாச மூவாமாக வருளிச்செய்கிறார் (வாது மூத்தை ஈத்தாதி.) அன்பன்றன்னை யடைந்தவர்கள் - பார்த்தானாம

ஹவது இரு நிவை நமாயிரேயிருப்பது. தம்மைப் போலே “அடிக்கீழமர்ந்து புகுந்தேன்” என்பாரோல் லாகாயும் தமக்கு நாயராக வாயிற்று நினைத்திருப்பது. (தென்குருகூர்கர்நம்பி) “அடியாரடியா; நம மடியார்” என்று - தண்ணீ ஸ்டை விகளளவும் பண ணின பேரு தீத்தாலே வெட்டாராயிருப்பர். (நம்பி கன்பனும்) ஹவது ஷயத்தளவுமன்றிக்கேத்தீயராவு மன்றியகே யாவாராவிஷயத்திலே வைத்தாய். தன கு வெட்டா சட்டாராம் வேண்டி யிருக்கில் ஹவது ஷய லதப் பற்றவமையும்; அங்கன் நானுடுத் தன றிக்கே “சுரானுகப்பே வெட்டா-ஷ்டாரம்” என்றிருக்கில் ஹவதர்களைப் பற்றவமையும்; “ஜாந்தீக்பா தெதுவஜிதா”, ..இலிபு அணாவிவாண்வாரி” என்று-பாண்டவர்களைத் தனக்கு யார்காகவிரே நினைத்திருப்பது; சுரானுகே ஸ்ரீ வெவைவர்களோடு வாசியற எல்லாருடைய வுகப்பும் பெட்டா-ஷ்டாரம் மென்றிருக்கில் சூவாரானைப்பற்றவகுக்கும்; “சுநா ராவாநு” என்றுயிற்று ஸ்ரீ வெவைவர்களுக்கப்பது.

வதர்கள். இங்கு, அங்பன என்றது - ஹதன் என்றபடி. * நம்பி வடிதாராம் (அடியாரிதாறி.) ஹவாணியும் ஹவதாகளையும் பற்றாமல், ஆழ்வார் விஷயத்தி லனபராவு ஜெனெனன்; அங்பன், தன்னையடைந்தர்க்கட்ட கெலா மன்பன், நம்பிக்கென்பன், என்கிற வடங்களை கடாக்கித்து இலங்குக் குண்டான மதுதாதசுங்களை யருளிச் செய்கிறார் (தனக்கு என்று தொட்டங்கி அஞ்சவாகுத்தாலே).

பூயலித்திலே ஆஹாருன் தனக்கு கஜாதஜாவந
இங்வத்தாலே ஹீராடுவ ஜாந்ததைப் பிறப்பித்து
ஹவத்திரஸ்ரூபணவேளையிலேவோராட்சிகார ஸ்தித
ஞை, தன்னுடைய வந்தூந்ததாலே யிவளை. நல்
வழியே கொண்டு போய், பூர்வி உரிமை யிலும்
வாயறுவிவராசியைப் பண்ணிக்கொடுக்கக்கடவனுய,
இப்படி வைக்கிவத்தாலே யுதூஶாஸ்திரியிறே யிருப்பது.
(மதுரகவிசொன்னசொல்) ஆழ்வாராத்தாமசொன்னபாசுரம தமக்கினிதாயிருக்கையாலே
* மதுரகவி யென்கிறூர். (சொன்னசொல் நம்புவ
பதிவைகுந்தம்காண்மினே) இனிதாயிருந்த தில்லை
யாகிலும், இப்புவைத்தைத் தஞ்சமாக நினைத்தி
ருக்கு மவர்களுக்கு வைவுவிதூராடு வாழவூம். ஆழ்
வாருதூஶாஸ்தானால், திருநஹரியன்றே பூர்வ
மாவதென்னில்; திருநஹரியில் பொளிந்து நின்ற
பிரானுணையில் ஆழ்வாராணையுமாய் இருபுரியாய்க்
செல்லும்; அங்கு என்றிக்கே ஆழ்வாராணையே
யாய்ச் செல்லும் வாழவூம்; “அடியார் நிலாகின்ற
வைகுந்தமேர்” என்றும், “வானவர்நாடு” ஏன்றுஞ்சு
சொல்லக் கடவதிறே. நம்பி திருவழுதி வளாடு

அவர்களுக்குக்பொக வன்றிக்கே அவன்பண்ணின வை
காரத்தாதும் பற்றவேண்டு மென்கிறூர் (ஆராஜத்தில்
உதவும்) “சொல்லுவதும் என்னுதே, காரத்தின்மூலன்கை
யாலே வைக்கு (இதைமுறையில்) (இருபுரியாவது) ஒரு
ஏந்துமேக்கு, எனினும்தான்தும் தான்தான்தாக. இதுகே

வினாக்கள் அரும்பதங்கள். அன

ஊவர், “நம்புவார்ப்பதிலைவகுந்தம்” என்று - “அவர்களிருந்த தேசங்காண் பொலிபதிம்” என்று சொல்லுவர்; “உடைக்கவல்லார்க்கு வைகுந்த மாகுந்தம்மூரொல்லாம்” என்னக்கடவுதியிலே; “கூரத்தாழவாய் மிகன்பிறந்தபின்பு ஸங்கோரமும் பொலிபதிமும் மிகை சுவரைத் தள்ளி யொருபோகி யாயிற்றுக் காண், என்று பெற்றி பணித்தார்” என்று பிள்ளையருளிச் செய்வர். (கக)

தானே பொலிபதிம் என்றநிற்கு ஹவாஆமாக வருள்ளிசெய்கிறீர் (கூரத்தாழவா விதூர்டி.) (பெற்றிபணித்தார் என்றது) இங்கேயிருக்கச்செய்தே தானே அதவிலை மிக மத்தாலும் தைப் பெற்றிபணித்தார். அங்குத்தையில் வருஷவம் இங்கே கிட்டுக்கையாலே யிங்கேயிருக்கே யந்த விலைதியை யுண்டாக்கினார்; ஆகையாலே யொருபோகியாயிற் தென்ற டடி. (44)

பெரியவாசசான்பிள்ளை திருவடிகளே சரணம்.

கண்ணி நுண்சிறுத்தாம்பு
புதிபதிரூபூருத வரும்பதங்கள்
முற்றின.

3229
(709) MAHAMAHOPADHYAYA
DR. U.V. SWAMINATHA IYER LIBRARY